



ශ්‍රී ලංකා දේශීය ආදායම්
இலங்கை உள்ளூட்டு இறைவரி
Sri Lanka Inland Revenue

வருமான விபரத்திரட்டு, அட்டவணைகள்
மற்றும்
சொத்துக்களினதும் பொறுப்புகளினதும் கூற்று
என்பனவற்றை நிரப்புவதற்கான வழிகாட்டி

தனியாள்

வரிமதிப்பீட்டாண்டு
2021/2022

இந்த வழிகாட்டி பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது

A. பொது அறிவுறுத்தல்கள்

B. விபரத்திரட்டு படிவத்தினை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

C. சொத்துக்களினதும் பொறுப்புகளினதும் கூற்றினை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

A. பொது அறிவுறுத்தல்கள்

1. இந்த ஆவணம் இரு பகுதிகளை உள்ளடக்கியது

I. விபரத்திரட்டு படிவம்

(i) வருமான விபரத்திரட்டு

(ii) வருமான விபரத்திரட்டு – அட்டவணைகள்

II. சொத்துக்களினதும் பொறுப்புகளினதும் கூற்று (A/L)

தனியாள் ஒருவர் விபரத்திரட்டு படிவத்தையும் (வருமான விபரத்திரட்டு மற்றும் அட்டவணைகள்) சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளினதும் கூற்றினையும் நிரப்பதல் வேண்டும்.

2. வருமான விபரத்திரட்டு, அட்டவணைகள் மற்றும் சொத்துக்களினதும் பொறுப்புகளினதும் கூற்று என்பனவற்றை நிரப்புவதற்கு முன்னர் இவ் வழிகாட்டியை வாசிக்கவும்.

3. **வதிவுள்ள நபர்கள் மற்றும் வதிவற்ற நபர்கள் 2021.04.01 தொடக்கம் 2022.03.31 வரையிலான காலப்பகுதிக்கு ஊழியம், வியாபாரம், முதலீடு மற்றும் ஏனைய மூலங்களிலிருந்தான வருமானத்தை 2021/2022 வரிமதிப்பீட்டாண்டிற்குரிய வருமான விபரத்திரட்டில் வெளிப்படுத்த தேவைப்படுத்தப்படுகின்றனர்.**

4. **வதிவுள்ள ஒரு நபரின் வரி மதிப்பிடற்பாலதான வருமானமானது அவ்வாண்டுக்கான ஊழியம், வியாபாரம், முதலீடு மற்றும் ஏனைய மூலங்களிலிருந்தான அம்மூலமானது எங்கெங்கு எழுகின்றதாயிருப்பினும் அதிலிருந்தான வருமானம் என்பதுடன், வதிவற்ற ஆளொருவரின் விடயத்தில் அவ்வருமானமானது இலங்கையில் எழுகின்ற அல்லது இலங்கையிலுள்ள மூலமொன்றிலிருந்து பெறப்படுகின்ற அளவுக்கு, அவ்வாண்டுக்கான ஊழியம்முதலீடு அல்லது வேறு மூலத்திலிருந்தான, வியாபாரம், அவ்வாளின் வருமானமுமாகும்.**

5. நீங்கள் விரும்பும் மொழியில் வருமான விபரத்திரட்டு உங்களுக்கு அனுப்பப்படுகின்றது. உங்கள் **விருப்பு மொழியை** மாற்ற விரும்பின் நீங்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தின் வாடிக்கையாளர் தகவல் இற்றைப்படுத்தல்

அலகை அல்லது ஏதேனும் பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் வரிசெலுத்துநர் சுயவிபரக்கோவையை இற்றைப்படுத்தல் வேண்டும்.

6. வருமான விபரத்திரட்டின் அல்லது அட்டவணைகளில் தரவுகளை நிரப்பும் கூடுகளில் நிரப்ப தேவைப்படாதவிடத்து அதனுள் ஹைபன் (-) குறியீட்டைத் தவிர்த்து “பொருத்தப்பாடற்றது” போன்றவை எவற்றையும் எழுத்தில் எழுதுதல் ஆகாது.

அட்டவணை அல்லது அட்டவணையின் ஒரு பகுதி தேவைப்படவில்லை/ பொருத்தப்பாடற்றதெனில் – ஏற்புடையதன்று- என அட்டவணைக்கு குறுக்கே அல்லது அட்டவணையின் அந்த பகுதிக்கு குறுக்கே எழுதவும்

அட்டவணையில் எழுதுவதற்கு வழங்கப்பட்டுள்ள இடம் போதுமாக காணப்படாதவிடத்து “இணைப்பை பார்க்கவும்” என குறிப்பிட்டு அத்தரவுகளை தரப்பட்ட வடிவமைப்பிற்கு ஒத்த வடிவமைப்பில் பிற்தொரு இணைப்பாக வழங்கப்படுதல் வேண்டும்.

➤ தரவுகளை சரியாக நிரப்புவதற்கான உதாரணம்

(வரிசெலுத்துநருக்கு வியாபார வருமானம் மாத்திரம் காணப்படும் இடத்து)

பிரிவு - 01: வரி கணிப்பீட்டு கூற்று
பகுதி A - வரிக்கு பொறுப்புடைய வருமானம்

ஊழிய வருமானம்	(அட்டவணை1)	10																		
வியாபார வருமானம்	(அட்டவணை2)	20			2	6	5	8	5	0	0	0	0	0	0	0	0	0	0	0
முதலீட்டு வருமானம்	(அட்டவணை3)	30																		
ஏனைய வருமானம்	(அட்டவணை4)	40																		
வரிமதிப்பிடற்பாலதான வருமானம் (10+20+30+40)		50			2	6	5	8	5	0	0	0	0	0	0	0	0	0	0	0

7. முறையாக நிரப்பப்பட்ட வருமான விபரத்திரட்டு (வருமான விபரத்திரட்டு மற்றும் கட்டாயமான அட்டவணைகள்) மற்றும் தேவைப்படும் ஏனைய ஆவணங்கள் என்பவை பிராந்திய அலுவலகங்களுக்கு அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு 2022 நவம்பர், 30 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கவாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்புதல் வேண்டும்.
- 8 உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது தனியாள் வருமான வரி விபரத்திரட்டு மற்றும் கட்டாயமான அட்டவணைகளை சமர்ப்பிப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதள முகப்பு - இலத்திரனியல் சேவையை வழங்கிவருகின்றது.

9. வரிக் கொடுப்பனவு

“தவணை வரிசெலுத்துநர் ஒருவர்”, வரி மதிப்பீட்டாண்டுக்கான வரியை வரிமதிப்பீட்டாண்டிற்கு சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட செலுத்தப்பட வேண்டிய வரிக்கூற்றுக்கு அமைவாக காலாண்டுத் தவணை மூலம் மற்றும் இறுதிக் கொடுப்பனவை செலுத்துதல் வேண்டும்.

2021/2022 ஆம் வரி மதிப்பீட்டாண்டுக்கான காலாண்டு தவணை செலுத்தப்பட வேண்டிய திகதி மற்றும் கொடுப்பனவுக் குறியீடு என்பன பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

தவணை	கொடுப்பனவுத் திகதி (அன்று அல்லது அதற்கு முன்னர்)	கொடுப்பனவுக் குறியீடு
1	15 ஆகஸ்ட் 2021	21221
2	15 நவம்பர் 2021	21222
3	15 பெப்ரவரி 2022	21223
4	15 மே 2022	21224
இறுதி	30 செப்டெம்பர் 2022	21220

நான்கு தவணைகள் மற்றும் இறுதிக் கொடுப்பனவு என்பவற்றின் மொத்தம் மற்றும் ஏற்புடைய வரி வரவுகள் 2021/2022 வரி மதிப்பீட்டாண்டின் மொத்த வரிப் பொறுப்புக்குச் சமமானதாக இருத்தல் வேண்டும்.

10. தண்டப் பணம், வட்டி மற்றும் சிறைத்தண்டனை

பிழையான வருமான விபரத்திரட்டினை சமர்ப்பித்தல் அல்லது உரிய தினத்திற்கு அல்லது அதற்கு முன்னர் வருமான விபரத்திரட்டினை சமர்ப்பிக்கத் தவறுதல் அல்லது வருமான விபரத்திரட்டினை சமர்ப்பிக்காதிருத்தல் என்பவற்றுக்கு, தண்டப்பணம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

உரிய தினத்தில் வரி செலுத்தத் தவறின் கீழ்வரும் தண்டப்பணத்திற்கும் வட்டிக்கும் ஆளாவீர்கள்:

- **தாமதமாக வருமான வரி விபரத்திரட்டினைக் கோவையிடல்**
 - (i) செலுத்த வேண்டிய வரித் தொகையின் 5% வீதத்துடன், மேலும் கோவையிடத் தவறும் ஒவ்வொரு மாதமும் அல்லது மாதத்தின் பகுதிக்கும் செலுத்த வேண்டிய வரியின் 1% வீதம்: மற்றும்
 - (ii) ரூபா 50,000/- உடன் மேலும் 2022 நவம்பர் 30 இற்கு பின்னர் தொடர்ந்துவரும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு மாதத்தின் ஒரு பகுதிக்கு மேலதிகமாக ரூபா 10,000/- உம்

என்பவற்றுள், அதிகமான தொகைக்குச் சமமான தண்டப்பணத்துக்கு உட்படுதல் வேண்டும்.

- **உண்மைக்குப் புறம்பான அல்லது தவறான கூற்றொன்றை வழங்குவதற்கான தண்டமானது ரூபா 50,000 அல்லது அக் கூற்றினை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்ட செலுத்த வேண்டிய வரிக்குறைப்புத் தொகை அல்லது மீளப்பெற வேண்டிய தொகையின் அதிகரிப்பு, ஆகிய தொகைகளில் எத்தொகை அதிகமானதோ அத் தொகையாகும்.**
- **விபரத்திரட்டினை கோவையிட தவறும் ஒரு நபர் ரூபா 1 மில்லியனை விஞ்சாத தண்டப்பணத்திற்கு அல்லது ஓராண்டு காலத்தை விஞ்சாத சிறைத்தண்டனைக்கு அல்லது அத் தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாக வேண்டியேற்படும்.**
- **முழுவதையும் அல்லது ஒரு பகுதியேனும் செலுத்தாததவறின்றி;**
 - உரிய திகதியில் **தவணைக் கொடுப்பனவு** ஒன்றினை செலுத்த தவறின் செலுத்தப்பட வேண்டிய ஆனால் செலுத்தப்படாத வரியின் 10% இற்கு சமனான தண்டப்பணத்தை செலுத்த பொறுப்புடையவராவார்.
 - ஒரு வரிக் காலப்பகுதிக்கு உரிய திகதியன்று அல்லது வரி மதிப்பீட்டு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுப்பனவுத் திகதியன்று செலுத்த வேண்டிய வரி மீதி இருப்பின், செலுத்தப்பட வேண்டிய ஆனால் செலுத்தப்படாத வரியின் 20% இற்கும், பிந்திய காலத்தின் ஒவ்வொரு மாதமும் அல்லது மாதம் ஒன்றின் பகுதிக்கு 1.5% வட்டிக்கும் பொறுப்புடையவராவார்.

10. **குறிப்பிடப்பட்ட படிவம்** – விபரத்திரட்டு படிவமானது 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் (இதனகத்து பின்னர் உ.இ. சட்டம் என குறிப்பிடப்படும்) 126 ஆம் பிரிவின் கீழ் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் குறிப்பிடப்படுவதுடன் 2021/2022 (2021 ஏப்பிரல் 1 முதல் 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி) ஆம் வரி மதிப்பீட்டாண்டிற்கான வருமானம் மற்றும் ஏனைய விபரங்களை வெளிப்படுத்தவும் தேவைப்படுத்தப்படுகின்றது.

B. விபரத்திரட்டு படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்

I. வருமான விபரத்திரட்டினை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள்

- இப் பகுதி இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது;
பிரிவு 1 - வரி கணிப்பீட்டுக் கூற்று
பிரிவு 2 - வெளிப்படுத்தல்

பிரிவு 1 - வரி கணிப்பீட்டுக் கூற்று

- இப் பிரிவு ஐந்து பகுதிகளை உள்ளடக்கியது;
பகுதி A - வரிக்கு பொறுப்புடைய வருமானம்
பகுதி B - வரி மதிப்பிடற்பாலதான வருமானத்திலிருந்தான கழிப்பனவுகள்
பகுதி C - செலுத்தப்படத்தக்க வரி கணிப்பீடு
பகுதி D - விலக்களிக்கப்பட்ட வருமானம்
பகுதி E - கட்டாயமான அட்டவணைகள்

விபரத்திரட்டின் “பிரிவு 1” இனை நிரப்புவதற்கு முன்னர், ஏற்புடைய அட்டவணைகள் நிரப்பப்படுதல் வேண்டும்.

அதன் பிரகாரம், வருமான விபரத்திரட்டு - அட்டவணைகளை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பின்பற்றி பின்னர் வருமான விபரத்திரட்டின் மீதமுள்ள பகுதிகளை அட்டவணையில் காட்டப்பட்டவாறு பூர்த்தி செய்யவும்.

வருமான விபரத்திரட்டின் பகுதி	ஏற்புடைய கூடு
பகுதி A வரிமதிப்பிடற்பாலதான வருமானம்	- கூடு 50
பகுதி B மொத்த நிவாரணங்கள்	- கூடு 90
வரிமதிப்பிடற்பாலதான வருமானத்திலிருந்தான மொத்த கழிப்பனவுகள்	- கூடு 110
வரியிடற்பாலதான வருமானம்	- கூடு 120
பகுதி C செலுத்தப்படத்தக்க மொத்த வரி	- கூடு 170
செலுத்தப்படத்தக்க வரி மீதி	- கூடு 190
கோரப்பட்ட மீளளிப்பு	- கூடு 200

பகுதி D மொத்த விலக்களிக்கப்பட்ட வருமானம்	-	கூடு 210
பகுதி E கட்டாயமான அட்டவணைகள்	-	

- விபரத்திரட்டு அல்லது விபரத்திரட்டின் ஒரு பகுதி அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் அடங்கலாக கொடுப்பனவு அடிப்படையில் வேறு எவரேனும் நபரினால் தயாரிக்கப்பட்டுள்ளதெனில் “ஆம்” என அடையாளம் இடுக இல்லை எனில் “இல்லை” என அடையாளம் இடுக “ஆம்” என அடையாளமிடப்பட்டிருப்பின் வெளிப்படுத்தலின் பகுதி - A இனை பூரணப்படுத்தி, அவரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை இணைக்கவும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளார்கள் எனில் மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களை பூரணப்படுத்துவதற்கு பிறிதொரு தாளைப் பயன்படுத்துவதுடன் அதனை விபரத்திரட்டுடன் இணைக்கவும்.
- உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 126 (4) ஆம் பிரிவின் பிரகாரம், வரி செலுத்துநர் அல்லது வரி செலுத்துநரினால் முறையாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர், விபரத்திரட்டு சரியானது எனவும் பூரணமானது எனவும் உறுதிப்படுத்தி கையொப்பமிடல் வேண்டும்.

ஆகவே, வரிசெலுத்துநர் அல்லது வரிசெலுத்துநரினால் முறையாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர், வெளிப்படுத்தலின் பகுதி A அல்லது பகுதி B இல் அவரது பெயரைக் குறிப்பிட்டு கையொப்பமிடல் வேண்டும்.

II. வருமான விபரத்திரட்டு - அட்டவணைகளை நிரப்புவதற்கான அறிவுறுத்தல்கள்

- வருமான விபரத்திரட்டுடன் பின்வரும் அட்டவணைகள் தரப்பட்டுள்ளன.
 - அட்டவணை 1 - ஊழிய வருமானம்
 - அட்டவணை 2 - வியாபார வருமானம்
 - அட்டவணை 3 - முதலீட்டு வருமானம்
 - அட்டவணை 4 - ஏனைய வருமானம்
 - அட்டவணை 5 - தகைமையளிக்கும் கொடுப்பனவுகள் மற்றும் செலவின நிவாரணம்
 - அட்டவணை 6 - இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள் மீதான பிடித்து வைத்தல் வரி

அட்டவணை 7 – முற்பண வரமான வரி அல்லது பிடித்துவைத்தல் வரி

அட்டவணை 8 – வரி கணிப்பீடு

அட்டவணை 9 – வரி வரவுகள்

அட்டவணை 10 – நட்ட திருத்தம்

மேற்கூறப்பட்ட அட்டவணைகளில் உங்களுக்கு ஏற்புடைய அட்டணைகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து பூரணப்படுத்தவும்.

விபரத்திரட்டினை நிரப்புவதற்கு ஒருங்கிணைவாகக் காணப்படும் அட்டவணைகள், **கட்டாயமான அட்டவணைகளாக** கருதப்படும். கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணை கட்டாயமான அட்டவணைகளாக கருதப்படும் சில சந்தர்ப்பங்களை குறிக்கின்றது.

தனியாள் வருமானம்		அட்டவணைகள்									
		1	2	3	4	5	6	7	8	9	10
1	ஊழிய வருமானம் மாத்திரம்	√	-	-	-				√	√	
2	வியாபார வருமானம் மாத்திரம்	-	√	-	-				√	√	
3	இறுதி பிடித்துவைத்தல் வரி உடனான வியாபார வருமானம் மற்றும் முதலீட்டு வருமானம்	-	√	√	-		√		√	√	
4	பிடித்துவைத்தல் வரி அல்லது முற்பண வரமான வரியுடனான முதலீட்டு வருமானம் மாத்திரம்	-	-	√	-				√	√	√
5	தகைகையளிக்கும் கொடுப்பனவுடன் ஏனைய வருமானம் மாத்திரம்	-	-	-	√				√	√	
6	இறுதி பிடித்துவைத்தல் வரி மற்றும் பிடித்துவைத்தல் வரி அல்லது முற்பண வரமான வரியுடனான ஊழிய வருமானம், வியாபார வருமானம், முதலீட்டு வருமானம் மற்றும் ஏனைய வருமானம்	√	√	√	√				√	√	√
7	மு/கொ/வ வருடத்தின் போதான நட்டத்துடன் வியாபர வருமானம் மட்டும்	-	√	-	-				-	-	√

அட்டவணை 5, அட்டவணை 6 மற்றும் அட்டவணை 7 என்பவை மேலே குறிப்பிட்ட அட்டவணைகளுக்கு மேலதிகமாக முறையே ஏதேனும் "தகைமையளிக்கும் கொடுப்பனவுகள்", மற்றும் செலவின நிவாரணம், "இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவின் மீதான பிடித்துவைத்தல் வரி" மற்றும் "முற்பண வரமான வரி / பிடித்துவைத்தல் வரி" என்பவற்றை கோரும்/ வெளிப்படுத்தும் தனியாளொருவருக்கு அத்தியாவசியமானதாகும்.

2. அட்டவணைகளை நிரப்புவதற்கு பின்வரும் படிக்களைப் பின்பற்றவும்

படி 1 – வருமான மூலம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வரி கோரிக்கைகளுக்கான கட்டாயமான அட்டவணைகளை தெரிவி செய்வும்.

படி 2 – கட்டாயமான அட்டவணைகளை பூர்த்தி செய்து வழங்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் அட்டவணைகளிலுள்ள தொகைகளை வருமான விபரத்திரட்டுக்கு எடுத்துச் செல்லவும்

அட்டவணை I- ஊழிய வருமானம்

1. விலக்கப்பட்ட தொகைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை கழித்த பின்னர், உண்மை அடிப்படையில் 2022 மார்ச் 31 வரையிலான காலப்பகுதிக்கு (T10 படிவத்துக்கு அமைவாக தேறிய ஊதியம்) **ஊழிய வருமானத்தை** பதியவும்.

வரி 101	*A	முதன்மை ஊழியத்திலிருந்தான ஏதேனும் ஊதியம்
வரி 106	*A	முதன்மை ஊழியத்திலிருந்தான ஏதேனும் முடிவுறுத்தல் நன்மைகள்
வரி 101	*B	இரண்டாம் ஊழியத்திலிருந்தான ஏதேனும் ஊதியம்
வரி 106	*B	இரண்டாம் ஊழியத்திலிருந்தான ஏதேனும் முடிவுறுத்தல் நன்மைகள்

(ஒன்றுக்கு மேற்பட்ட முதலாம் அல்லது இரண்டாம் ஊழியத்திலிருந்தான ஊதியம் அல்லது முடிவுறுத்தல் நன்மைகள் காணப்படின் அட்டவணை I இல் வழங்கப்பட்டுள்ள மேலதிக வரிகளை பயன்படுத்தவும் - கூடுகள் 101 மற்றும் 106.)

2. அட்டவணை I இன் பகுதி I இல் நிரல்கள் 102 மற்றும் 103, 107 மற்றும் 108 கீழ் ஏற்புடைய வரிகளில் மேற்கூறப்பட்ட ஊழிய வருமானத்தின் விபரங்களை வெளிப்படுத்தவும் .

3. நிரல் 104 இன் கூட்டுத்தொகையை 105 ஆம் கூட்டிலும் , நிரல் 109 இன் கூட்டுத்தொகையை 110ஆம் கூட்டிலும் பதியவும்

4. 110ஆம் கூட்டில் உள்ள தொகையை 8 ஆம் அட்டவணையின் 802.1ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்.”

5. அதன் பின்னர் 105 ஆம் கூட்டினதும் 110ஆம் கூட்டினதும் கூட்டுத் தொகையை இந்த அட்டவணையின் 111 ஆம் கூட்டில் பதியவும். 111 ஆம் கூட்டில் உள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் கூடு 10 - ஊழிய வருமானத்திற்கு கொண்டு செல்லவும்.

6. விலக்களிக்கப்பட்ட தொகைகள் - ஊழிய வருமானத்துடன் தொடர்புடைய விலக்களிக்கப்பட்ட தொகைகளின் விபரங்களை அட்டவணை I இன் பகுதி 11 இல் வெளிப்படுத்தவும் .

(பெறத்தக்க விலக்களிக்கப்பட்ட தொகைகளின் நிரல் இந்த வழிகாட்டியின் இறுதியில் இணைப்பு 2 இல் தரப்பட்டுள்ளது)

இறுதியாக கூடு 115 இலுள்ள ஊழிய வருமானத்தின் மொத்த விலக்களிப்புகளை வருமான விபரத்திரட்டின் கூடு 210 - மொத்த விலக்களிக்கப்பட்ட வருமானத்தில் பதியவும்

விலக்களிக்கப்பட்ட வியாபார வருமானம் (கூடு 216) மற்றும்/அல்லது விலக்களிக்கப்பட்ட முதலீட்டு வருமானமும் (கூடு 317) இருப்பின் அவற்றை விலக்களிக்கப்பட்ட ஊழிய வருமானத்துடன் கூட்டி (கூடு 115) மொத்த தொகையை வருமான விபரத்திரட்டின் மொத்த விலக்களிக்கப்பட்ட வருமானம் - கூடு 210 இற்கு கொண்டு செல்லவும்.

அட்டவணை 2 - வியாபார வருமானம்

- 1 ஏக உரிமைத்துவம் , பங்குடைமையிலிருந்தான பங்காளரின் வியாபார வருமானம் மற்றும் நம்பிக்கை நிதியத்திலிருந்தான பயன்பெறுநரின் வியாபார வருமானம் ஆகிய பிரிவுகளிலிருந்து பெறப்படும் வியாபார வருமானங்களை வெவ்வேறாக உறுதிப்படுத்துங்கள்.
2. மேலே கூறப்பட்ட வியாபார வருமானத்தின் விபரங்களை 2 ஆம் அட்டவணையின் பகுதி I இன் 201, 202, 205, 206, 207, 210, 211 மற்றும் 212 நிரல்களின் உரிய வரிகளில் வெளிப்படுத்துவும் .
3. கூடுகள் 204, 209 மற்றும் 214 இன் கூட்டுத்தொகையை கூடு 215 இற்கு கொண்டு செல்லவும். கூடு 215 இலுள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் கூடு 20 - வியாபார வருமானத்திற்கு கொண்டு செல்லவும்.
4. விலக்களிக்கப்பட்ட தொகைகள் - வியாபார வருமானத்துடன் தொடர்புடைய விலக்களிக்கப்பட்ட தொகைகளை அட்டவணை 2 இன் பகுதி III இல் வெளிப்படுத்துவும்.

(பெறத்தக்க நிவாரணங்களின் நிரல் இந்த வழிகாட்டியின் இறுதியில் இணைப்பு 2 இல் தரப்பட்டுள்ளது)

இறுதியாக 216 ஆம் கூட்டிலுள்ள மொத்த விலக்களிக்கப்பட்ட வியாபார வருமானத்தை வருமான விபரத்திரட்டின் மொத்த விலக்களிக்கப்பட்ட வருமானம் - கூடு 210 இல் பதியவும்

[விலக்களிக்கப்பட்ட ஊழிய வருமானம் (கூடு 115) மற்றும்/அல்லது விலக்களிக்கப்பட்ட முதலீட்டு வருமானமும் (கூடு 317) இருப்பின் அவற்றை விலக்களிக்கப்பட்ட வியாபார வருமானத்துடன் கூட்டி (கூடு 216) மொத்த தொகையை கூடு 210 க்கு கொண்டு செல்லவும்.]

அட்டவணை 3 – முதலீட்டு வருமானம்

1. ஏக உரிமைத்துவம், பங்குடமையிலிருந்தான முதலீட்டு வருமானத்தின் பங்காளரின் பங்கு மற்றும் நம்பிக்கை நிதியத்திலிருந்தான முதலீட்டு வருமானத்தின் பயன்பெறுநரின் பங்கு ஆகியவற்றிலிருந்து பெறப்படும் முதலீட்டு வருமானத்தை வெவ்வேறாக உறுதி செய்து அவற்றை அட்டவணை 3 இன் பகுதி 1 இன் ஏற்புடைய கூடுகளில் பதியவும்.
2. கூடுகள் 304, 309 மற்றும் 314 இன் கூட்டுத்தொகையினை 315 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும். 315 ஆம் கூட்டிலுள்ள தொகையினை வருமான விபரத்திரட்டின் 30ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும். இந்த தொகை முதலீட்டு வருமானத்திலிருந்தான வருமானமாக காணப்படும்.
3. நிவாரணங்கள்
 - வாடகை வருமானத்திற்கான நிவாரணம் -
வாடகை வருமானத்தின் 25 வீத நிவாரணம் கழிக்கப்படலாம்
அத்தகைய தொகைகளை அட்டவணை 10 இன் 979 ஆம் வரியில் பதியவும்.
இத் தொகையை அட்டவணை 3 இன் 316 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும். பின்னர் இத் தொகையை வருமான விபரத்திரட்டின் 60 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்.
4. முதலீட்டு வருமானத்துடன் தொடர்புடைய விலக்களிக்கப்பட்ட தொகைகளின் விபரங்களை அட்டவணை 3 இன் பகுதி III இல் வெளிப்படுத்தவும்.

(விலக்களிக்கப்பட்ட தொகைகளின் நிரல் இந்த வழிகாட்டியின் இறுதியில் இணைப்பு 2 இல் தரப்பட்டுள்ளது.)

இறுதியாக அட்டவணை 1 இன் 115 ஆம் கூடு (விலக்களிக்கப்பட்ட ஊழிய வருமானம்), அட்டவணை 2 இன் 216 ஆம் கூடு (விலக்களிக்கப்பட்ட முதலீட்டு வருமானம்) மற்றும் அட்டவணை 3 இன் 317 ஆம் கூடு (விலக்களிக்கப்பட்ட முதலீட்டு வருமானம்) என்பவற்றின் கூட்டுத் தொகையினை வருமான விபரத்திரட்டின் 210 ஆம் கூடு – மொத்த விலக்களிக்கப்பட்ட வருமானத்தில் பதியவும்

அட்டவணை 4 – ஏனைய வருமானம்

1. மேற்கூறப்பட்ட வருமானத்தின் விபரங்களை 401 ஆம் நிரலின் தொடர்புடைய வரிகளில் பதியவும்.
2. 403 ஆம் கூட்டில் உள்ள தொகைகளை வருமான விபரத்திரட்டின் 40 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்.

அட்டவணை 5 – தகைமையளிக்கும் கொடுப்பனவுகள் மற்றும் செலவின நிவாரணம்

தகைமையளிக்கும் கொடுப்பனவுகளின் பட்டியல் இணைப்பு 3 இல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 5 இல் ஐந்து உப அட்டவணைகள் காணப்படுகின்றன.

- **அட்டவணை 5A** – இந்த வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தகைமையளிக்கும் கொடுப்பனவுகள் (2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தப்பட்டச் சட்டங்களின் பிரகாரம்)
- **அட்டவணை 5B** – 2020/2021 ஆம் வரி மதிப்பீட்டாண்டிலிருந்து முன்கொண்டு வரப்பட்ட தகைமையளிக்கும் கொடுப்பனவுகளுக்காக (2002 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரகாரம் 2018.4.1 இற்கு முன்னரான தகைமையளிக்கும் கொடுப்பனவுகளிலிருந்து)
- **அட்டவணை 5C** – இவ் வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவின நிவாரணத்திற்கு (2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரகாரம்)
- **அட்டவணை 5D** – இவ் வருடத்தில் வதிவுள்ள ஆளொருவரினால் அவரது வளவில் மேற்கொள்ளப்பட்ட சூரிய கலங்கள் பொருத்துவதற்கான செலவினத்திற்கு (2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரகாரம் (ஒவ்வொரு வருடத்திற்கும் உயர்ந்தபட்சம் ரூபா 600,000/- அல்லது உண்மையான செலவினம் என்பவற்றுள் குறைவான தொகை))
- **அட்டவணை 5E** - சினிமா படக் கைத்தொழில் மீதான செலவினத்திற்கு (சினிமா அரங்கை நிருமாணித்தல் மற்றும் கருவிகளை பொருத்துதல் அல்லது மேம்படுத்தல் என்பவற்றிற்கான செலவினங்கள் (2021 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரகாரம்)).

➤ தகைமையளிக்கும் கொடுப்பனவுகள்

1. ஏதேனும் தகைமையளிக்கும் கொடுப்பனவுகள் காணப்படின் அவற்றினை அட்டவணை 5A மற்றும் அட்டவணை 5B இன் ஏற்புடைய கூடுகளில் பதியவும்
2. **அட்டவணை 05 இன் நிரல் 503** மற்றும் **507** இன் கூட்டுத்தொகையை முறையே **கூடு 504** மற்றும் **கூடு 509** இற்கு கொண்டு செல்லவும் .
3. **அட்டவணை 5D** இன் **527** ஆம் கூட்டிலுள்ள தொகையை **அட்டவணை 5A** இன் **503.5** ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்.

4. பின்னர் 504 ஆம் கூட்டினதும் 509 ஆம் கூட்டினதும் கூட்டுத்தொகையை கழிக்கப்படற்பாலதான தகைமையளிக்கும் கொடுப்பனவுகளை அடைவதற்காக 510 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்.
5. 510 ஆம் கூட்டிலுள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் 100 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும். இந்த தொகையானது, இந்த வரி மதிப்பீட்டாண்டிற்கான கழிக்கப்படற்பாலதான தகைமையளிக்கும் கொடுப்பனவின் மொத்த தொகையாக காணப்படும்.

➤ **செலவின நிவாரணம்**

1. செலவின நிவாரணம் ஏதேனும் காணப்படின் அவற்றினை அட்டவணை 5C அட்டவணை 5D மற்றும் அட்டவணை 5E இன் ஏற்புடைய கூடுகளில் பதியவும்.
2. 512 ஆம் நிரலின் கூட்டுத்தொகையை அட்டவணை 5C இன் 513 ஆம் கூட்டில் பதியவும்
3. பின்னர், மொத்த கழிக்கப்படற்பாலதான செலவின நிவாரணத்தை அடைவதற்கு ரூபா 1,200,000 அல்லது 513 ஆம் கூட்டில் உள்ள தொகை என்பவற்றுள் குறைவான தொகையை 514 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்
4. 516 ஆம் கூட்டிலுள்ள தொகையை அட்டவணை 5C இன் 513.b ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்.
5. 514 ஆம் கூட்டிலுள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் 70 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும். இத் தொகையானது இவ் வரி மதிப்பீட்டாண்டிற்குரிய கழிக்கப்படற்பாலதான மொத்த செலவின நிவாரணமாக காணப்படும்.

அட்டவணை 6 – இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவுகளில் பிடித்து வைத்தல் வரி

இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள், இறுதியற்ற பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள் மற்றும் பிரயோகிக்கத்தக்க வரி வீதங்கள் என்பனவற்றின் அட்டவணை பின்னிணைப்பு 4 இல் தரப்பட்டுள்ளது.

1. **அட்டவணை 6** ஆனது பின்வருமாறு இரண்டு உப அட்டவணைகளை கொண்டுள்ளது;
 - A. **அட்டவணை 6A** – பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட பிடித்துவைத்தல் வரி
 - B. **அட்டவணை 6B** - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கத்தவறிய பிடித்துவைத்தல் வரி

2. அட்டவணை 6A - இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள் - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட பிடித்துவைத்தல் வரி -

பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட பிடித்துவைத்தல் வரிக்கான ஒவ்வொரு இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவின் விபரங்களை 601 முதல் 606 வரையிலான நிரல்களின் கீழ் பதியவும். கழிக்கப்பட்ட மொத்த இறுதி பிடித்துவைத்தல் வரியினை கூடு 607 இல் பதியவும்.

3. அட்டவணை 6B - இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள் - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கத்தவறிய பிடித்துவைத்தல் வரி

பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்க பொறுப்புடையதாக இருந்த போதும் முகவரினால் கழிக்கப்படாத பிடித்துவைத்தல் வரியின் விபரங்களை அட்டவணை 6B இன் 608 முதல் 613 வரையிலான நிரல்களின் கீழுள்ள தரப்பட்ட வரிகளில் பதியவும். 612 ஆம் நிரலின் கூட்டுத் தொகையை 614 ஆம் கூட்டில் பதியவும்.

இறுதியாக கூடு 614 இலுள்ள தொகையை அட்டவணை 8 - வரி கணிப்பீட்டின் கூடு 811 இற்கு கொண்டு செல்லவும்.

அட்டவணை 7 - முற்பண வருமான வரி (மு.வ.வ - AIT) / பிடித்துவைத்தல் வரி (பி.வை.வ. - WHT)

- i. இந்த அட்டவணை கீழ் வருமாறு மூன்று உப அட்டவணைகளை கொண்டுள்ளது;

- A. அட்டவணை 7A - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரி
- B. அட்டவணை 7B - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கத் தவறிய பிடித்துவைத்தல் வரி
- C. அட்டவணை 7C - பங்குடமையிலிருந்தான முற்பண வருமான வரி

2. முற்பண பெறுகைகள் அடங்கலாக பிடித்துவைத்தல் வரி கழிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் விபரங்களை பின்வருமாறு பதியவும்;

முற்பண வருமான வரி / பிடித்துவைத்தல் வரி கொடுப்பனவு	அட்டவணை	ஏற்புடைய நிரல்கள்/கூடு
A. முற்பண வருமான வரி/ பிடித்துவைத்தல் வரி - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்டது	அட்டவணை 7A	நிரல்கள் 701 இலிருந்து 706 வரை

B.	பிடித்துவைத்தல் வரி – பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்க தவறியது	அட்டவணை 7B	நிரல்கள் 712 இலிருந்து 717 வரை
C.	பங்குடமையிலிருந்தான முற்பண வருமான வரி	அட்டவணை 7C	கூடு 723, 724

3. பெறுகைகளின் வெவ்வேறு மூலம் மற்றும் வகைகளுக்கு தனித்தனி வரிகளை பயன்படுத்தவும். (உ+ம் வாடகை, சேவைக் கட்டணம், அரசரிமைப் பணம் பேன்றவை). மூலங்களை குறிப்பிடும் போது,
- பெறுகை வியாபார வருமானமாக இருப்பின் B எனக் குறிப்பிடவும்,
 - பெறுகை முதலீட்டு வருமானமாக இருப்பின் I எனக் குறிப்பிடவும்.
- பெறுகையின் வகையை குறிப்பிடும் போது, வருமான வகை வாடகையாக இருப்பின் R எனக் குறிப்பிடவும்.

அதன் பிரகாரம் நிரல் 701 இன் .1 முதல் .5 வரையிலான வரிகள் வெவ்வேறு மூலம் மற்றும் வகைகளுக்கு பின்வருமாறு காணப்படும்;

உ+ம். வியாபாரத்திலிருந்தான வாடகை வருமானம் –B-வாடகை
முதலீட்டிலிருந்தான வாடகை வருமானம் –I-வாடகை

4. அட்டவணை 7 A – முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரி – பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்டவை

- i. ஒவ்வொரு முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரி கழிப்பனவுகளின் விபரங்களையும் (முற்பண கொடுப்பனவின் மீதான முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரி அடங்கலாக) “அட்டவணை 7 A இன் 701 முதல் 706 வரையிலான நிரல்களின்” கீழ் பதியவும்
- ii. கூடு 706 – பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரி / பிடித்துவைத்தல் வரியின் மொத்தத்தை கூடு 707 இல் பதியவும். 2020/2021 ஆம் வரி மதிப்பீட்டாண்டிலிருந்தான முற்பண பெறுகை மீதான முன்கொண்டு வரப்பட்ட முற்பண வருமான வரி / பிடித்துவைத்தல் வரி என்பவற்றினை கூடு 708 இல் பதியவும்.
- iii கூடு 707 மற்றும் கூடு 708 இன் கூட்டுத் தொகையை கூடு 709 இல் பதியவும். பின்வருமாறு தெரிவு செய்திருப்பின்;

- 2021/2022 ஆம் வரிமதிப்பீட்டாண்டிலுள்ள மொத்த முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரியை கோர தெரிவு செய்திருப்பின், கூடு 709 இலுள்ள தொகையை கூடு 710 இல் பதியவும். மொத்த வரவை கோருவதற்கு கூடு 710 இலுள்ள தொகையை அட்டவணை 9 இன் கூடு 908 இல் பதியவும். பின்னர் கூடு 711 இலுள்ள தொகை பூச்சியமாக காணப்படும்; அல்லது

பின்வருமாறு தெரிவு செய்திருப்பின்;

- எதிர்வரும் வரி மதிப்பீட்டாண்டுகளில் கழிக்கப்படுவதற்கு முற்பண பெறுகைகள் மீது பிடித்துவைத்தல் வரி முன்கொண்டு செல்ல தெரிவு செய்திருப்பின், இந்த வரி மதிப்பீட்டாண்டில் மொத்த கழிக்கப்பட்ட பிடித்துவைத்தல் வரியினை கூடு 707 இல் பதியவும். முற்பண பெறுகை மீது கழிக்கப்பட்ட முன்கொண்டுவரப்பட்ட முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரி கூடு 708 இல் பதியப்படுதல் வேண்டும். “2021/2022 ஆம் வரி மதிப்பீட்டாண்டிற்கான முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரி (கூடு 710) கோரிக்கையை கூடு 709 இலிருந்து கழிக்கவும். வரவை கோருவதற்கு கூடு 710 இன் தொகையை அட்டவணை 9 இன் கூடு 710 இல் பதியவும். கூடு 711 இலுள்ள மீதித்தொகை அடுத்த ஏற்புடைய வருடங்களுக்கு முன் கொண்டு செல்லப்படும் பிடித்துவைத்தல் வரியாக காணப்படும்.

5. அட்டவணை 7 B - பிடித்துவைத்தல் வரி - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கத்தவரியது

- பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட வேண்டிய ஆனால் பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்படாத பிடித்துவைத்தல் வரியின் விபரங்களை அட்டவணை 7 B இன் 712 முதல் 717 வரையிலான நிரல்களின் கீழுள்ள வரிகளில் பதியவும்.
- கூடு 717 - பிடித்துவைக்கப்பட்டவரினால் செலுத்தப்பட்ட மொத்த பிடித்துவைத்தல் வரி இன் மொத்தத்தை கூடு 718 இல் பதியவும். 2020/2021 ஆம் வரி மதிப்பீட்டாண்டிலிருந்து முற்ப பெறுகையின் மீதான முன் கொண்டு வரப்பட்ட பிடித்துவைத்தல் வரியினை கூடு 719 இல் பதியவும்.
- கூடு 718 மற்றும் கூடு 719 இன் மொத்தத்தை கூடு 720 இல் பதியவும்.

2021/2022 ஆம் வரி மதிப்பீட்டாண்டின் மொத்த பிடித்துவைத்தல் வரியை கோருவதற்கு தெரிவு செய்திருப்பின்;

- கூடு 720 இலுள்ள தொகையை கூடு 721 இல் பதியவும். வரவை கோருவதற்கு கூடு 721 இலுள்ள தொகையை அட்டவணை 9C இன் 933 ஆம் கூட்டில் பதியவும். கூடு 722 இன் தொகை பூச்சியமாக காணப்படும்; அல்லது

எதிர்வரும் வரி மதிப்பீட்டாண்டுகளில் முற்பண பெறுகை மீதான பிடித்துவைத்தல் வரியை முன் கொண்டு செல்வதற்கு தெரிவு செய்திருப்பின்

- இந்த வரி மதிப்பீட்டாண்டின் போது பிடித்துவைத்திருப்பவரினால் செலுத்தப்பட்ட மொத்த பிடித்துவைத்தல் வரியினை கூடு 718 இல் பதியவும். 2020/2021 வரி மதிப்பீட்டாண்டின் போது முற்பண பெறுகை மீது பிடித்துவைக்கப்பட்டவரினால் செலுத்தப்பட்ட முன் கொண்டு வரப்பட்ட பிடித்துவைத்தல் வரியானது கூடு 719 இல் பதியப்படுதல் வேண்டும்.

- 2021/2022 வறி மதிப்பீட்டாண்டிற்குரிய கோரப்பட்ட ஏற்புடைய பிடித்துவைத்தல் வரியினை (கூடு 721) கூடு 720 இலிருந்து கழிக்கவும். வரவை கோருவதற்கு கூடு 721 இலுள்ள தொகையை அட்டவணை 9C இன் கூடு 933 இல் பதியவும். கூடு 722 இலுள்ள மீதித் தொகை அடுத்த ஏற்புடைய வருடத்திற்கு முற்பண பெறுகை மீதான முன் கொண்டு செல்லப்படும் பிடித்துவைத்தல் வரியாக காணப்படும்.

6 அட்டவணை 7 C- பங்குடமையிலிருந்தான முற்பண வருமான வரி

- i. பங்காளர்களுக்கு பங்குடமையிலிருந்து ஒதுக்கப்பட்ட முற்பண வருமான வரி ஆனது இந்த அட்டவணையில் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும்.
- ii. நீங்கள் பங்குடமையின் பங்காளராயின், பங்குடமையிலிருந்து ஒதுக்கப்பட்ட முற்பண வருமான வரியின் தொகையினை கூடு 723 இல் பதியவும். 2020/2021 ஆம் வறி மதிப்பீட்டாண்டிலிருந்து முற்பண பெறுகை மீதான முன் கொண்டு வரப்பட்ட பிடித்துவைத்தல் வரியினை கூடு 724 இல் பதியவும். கூடு 723 மற்றும் கூடு 724 இன் கூட்டுத் தொகையை கூடு 725 இல் பதியவும்.

2021/2022 ஆம் வறி மதிப்பீட்டாண்டின் மொத்த முற்பண வருமான வரியினை கோர தெரிவு செய்திருப்பின்

- கூடு 725 இன் தொகையை கூடு 726 இல் பதியவும். வரவை கோருவதற்கு கூடு 726 இலுள்ள தொகையை அட்டவணை 9 இன் கூடு 907 இல் பதியவும். அவ்வாறாயின் கூடு 727 இல் எந்த தொகையும் காணப்படமாட்டாது. அல்லது

எதிர்வரும் வறி மதிப்பீட்டாண்டுகளில் கழிப்பதற்கு முற்பண பெறுகை மீதான முற்பண வருமான வரியை முன் கொண்டு செல்வதற்கு தெரிவு செய்திருப்பின்

- 2021/2022 ஆம் வறிமதிப்பீட்டாண்டிற்கு கோரப்பட்ட முற்பண வருமான வரியினை (கூடு 726) கூடு 725 இன் தொகையிலிருந்து கழிக்கவும். வரவை கோருவதற்கு கூடு 726 இலுள்ள தொகையை அட்டவணை 9 இன் கூடு 726 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும். கூடு 727 இலுள்ள தொகையே அடுத்த ஏற்புடைய ஆண்டிற்கு முற்பண பெறுகை மீது முன் கொண்டு செல்லப்படும் முற்பண வருமான வரியாக காணப்படும்.

அட்டவணை 8 - வறி கணிப்பீடு

1 இந்த அட்டவணை முக்கியமாக A, B, C, D, E, F மற்றும் G ஆகிய ஏழு பகுதிகளை கொண்டுள்ளது.

a) வரியிடற்பாலதான வருமானம்

வருமான விபரத்திரட்டின் கூடு 140 – வரியிடற்பாலதான வருமானத்தினை பகுதி A இன் கூடு 801 இல் பதியவும்.

b) முடிவுறுத்தல் நன்மைகள் மீதான வருமான வரியின் கணிப்பீடு

i. முடிவுறுத்தல் நன்மைகளானது சலுகை வீதத்தில் அல்லது சாதாரண அதிகரித்து செல்லும் வீதத்தில் வரியிடப்படும்.

- சலுகை வீத வரிக்கு பொறுப்புடைய முடிவுறுத்தல் நன்மைகளின் அட்டவணை ஒன்று இந்த வழிகாட்டியின் இறுதியில் இணைப்பு 5 இல் தரப்பட்டுள்ளது.
- முடிவுறுத்தல் நன்மைகளுக்கு பிரயோகிக்கத்தக்க சலுகை வீதங்கள் இந்த வழிகாட்டியின் இறுதியில் இணைப்பு 6 இல் தரப்பட்டுள்ளது.
- அதிகரித்துச் செல்லும் வரி வீதம் இணைப்பு 7 இல் தரப்பட்டுள்ளது.

ii அட்டவணை 1 இன் பகுதி 1 இன் 110 ஆம் கூட்டினை இந்த அட்டவணையின் வருமானம் – நிரல் .1 இன் வரி 802 இல் பதியவும்.

iii சலுகை வரி வீதத்தில் வரிக்கு பொறுப்புடைய முடிவுறுத்தல் நன்மையை நிரல் .1 – வருமானத்தின் பொருத்தப்பாடுடைய வரிகளில் (வரி 803.a, வரி 803.b மற்றும் வரி 803.c) இல் பதிவதுடன் அந்த வரிக்கு பொறுப்பான முடிவுறுத்தல் நன்மையுடன் தொடர்புடைய வரி வீதத்தை நிரல் .2 – வீதத்தில் பதியவும்.

iv சாதாரண வீதத்தில் வரிக்கு பொருப்பான முடிவுறுத்தல் நன்மையின் அத்தகைய பகுதியை, நிரல் .1 – வருமானத்தின் 804 ஆம் வரியின் கீழ் சாதாரண வீதத்தில் வரிக்கு பொறுப்புடையதில் பதியவும்.

v பின்னர் இந்த வழிகாட்டியின் இறுதியிலுள்ள இணைப்புகள் 6 அல்லது 7 இன் பிரகாரம் ஏற்புடைய சலுகை வரி வீதம் அல்லது சாதாரண அதிகரித்துச் செல்லும் வரி வீதத்தை பிரயோகித்து வரியினை கணிக்கவும்.

vi 803 a, 803 b, 803 c மற்றும் 804 ஆம் கூடுகளுக்கு பொருத்தமான வருமானத்தொடர்பிலான அத்தகைய வரித் தொகையை முறையே நிரல் .3 இன் கூடுகள் 803a .3, 803b.3, 803c.3 மற்றும் 804.3 இல் பதியவும்.

vii இறுதியாக கூடுகள் 803a.3, 803b.3, 803c.3 மற்றும் 804.3 இன் கூட்டுத் தொகையை கூடு 805 இல் பதியவும். கூடு 805 இலுள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் கூடு 130 இற்கு கொண்டு செல்லவும்.

c) முதலீட்டுச் சொத்தின் தேறிப்பெறுகை மீதான ஈட்டுகையில் வரி

i. முதலீட்டுச் சொத்தின் தேறிப் பெறுகை மீதான ஈட்டுகை (முதலீட்டுச் சொத்தின் விற்பனையில் மூலதன ஈட்டுகை) 10% இல் வரியிடப்படும்.

- ii. பங்குடமை தவிர்த்த முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனையில் மூலதன ஈட்டுகையை நிரல் .1 – வருமானத்தின் கூடு 806 இல் பதியவும்.
- iii. தொடர்புடைய வரியினை நிரல் .3 –806 ஆம் வரியில் பதியவும்.
- d) பங்குடமையிலிருந்தான முதலீட்டுச் சொத்தின் தேறிப்பெறுகையின் ஈட்டுகை மீதான வரி
- i. பங்குடமையிலிருந்தான முதலீட்டுச் சொத்தின் விற்பனையிலிருந்தான மூலதன ஈட்டுகைகள் 10% இல் வரியிடப்படும்
- ii. பங்குடமையிலிருந்தான முதலீட்டுச் சொத்தின் விற்பனையின் அத்தகைய மூலதன ஈட்டுகையை நிரல் .1 - வருமானத்தின் கீழ் 807 ஆம் வரியிலும் பொருத்தப்பாடுடைய வரியினை நிரல் .3 இன் கீழ் அதே வரிகளிலும் பதியவும்.
- iii. கூடு 806.3 மற்றும் கூடு 807.3 இன் மொத்தத்தை வருமான விபரத்திரட்டின் கூடு 140 இல் பதியவும்.
- e) மீதி வரியிடற்பாலதான வருமானத்தில் வரி
- முதலாம் காலப்பகுதிக்கு ஏற்புடைய பந்தயம் மற்றும் சூதாட்டம், மதுபானம் அல்லது புகையிலை வியாபாரத்தைக் கொண்ட வியாபாரத்திலிருந்தான வரியிடற்பாலதான வருமானத்தில் வரி –
 - பிரயோகிக்கத்தக்க வரி வீதம் 40%. ஆகும்.
 - வரியிடற்பாலதான வருமானத்தை கூடு 808.1 இலும் அத்தகைய வருமானத்தின் மீதான வரியை கூடு 808.3 இலு பதியவும்.
 - மீதி வரியிடற்பாலதான வருமானத்தின் மீதான வரி அதிகரித்துச் செல்லும் வரி வீதங்களில் வரியிடப்படுதல் வேண்டும்
 - அதிகரித்துச்செல்லும் வருமான வரி வீதம் பிரயோகிக்கத்தக்கது.
 - வரியிடற்பாலதான வருமானத்தை கூடு 809.1 இல் பதியவும்.
 - இந்த வழிகாட்டியின் இறுதியில் இணைப்பு 7 இல் தரப்பட்டுள்ள அதிகரித்துச் செல்லும் வருமான வரி வீதத்தை பிரயோகிக்கவும்.
 - அத்தகைய வரியினை கூடு 809.3 இல் பதியவும்.
 - கூடு 808.3 மற்றும் கூடு 809.3 இன் கூட்டுத் தொகையை கூடு 810 இல் பதியவும்.
 - இறுதியாக கூடு 810 இலுள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் கூடு 150 இற்கு கொண்டு செல்லவும்.

- **இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள்**

- இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள்
- புதுப்பித்தல் சக்தி மூலத்தின் மூலம் உற்பத்திசெய்யப்பட்ட மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு விநியோகம்

தனியாள் வருமானமானது மேற்கூறப்பட்டவற்றில் இருந்து வருமானங்களை கொண்டிருப்பின் ஒவ்வொரு தொகுதிக்கும் முறையே 6%, 12% எனவும் மீதியில் உயர்ந்தபட்ச 14% போன்ற சாதாரண அதிகரித்துச் செல்லும் வரி வீதம் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்.

- மொத்த வரியினை அட்டவணை 8 இன் 809.3 ஆம் கூட்டில் பதியவும்

ஈ) விவசாய பதனிடுகையுடனான விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆள்

ஆளொருவர், இலங்கையில் விவசாய பதனிடுகை அல்லது உற்பத்திக்கு அவரினால் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய உற்பத்திகளை பயன்படுத்துவாராயின், அதிகரித்துச் செல்லும் வரி வீதம் பிரயோகிக்கத்தக்கது ஆகும். அத்துடன் அத்தகைய விவசாய பதனிடுகை அல்லது உற்பத்திசெய்கையில் (manufacturing) மொத்த விவசாய உற்பத்திகளில் அவரினால் உற்பத்தி செய்யப்பட்ட விவசாய உற்பத்திகளின் அளவிற்கு ஒத்துள்ள செலுத்தப்படற்பாலதான வரியில் 25% வரி குறைப்புக்கு உரித்துடையவர் ஆவார்.

- ஏற்புடைய வருமானத்தின் பகுதியை அட்டவணை 8 இன் 809.a.1 ஆம் கூட்டில் பதிந்து சாதாரண அதிகரித்துச் செல்லும் வீதத்தில் வரியை கணித்து 809.a.3 ஆம் கூட்டில் பதியவும். பின்னர் செலுத்தப்படற்பாலதான வரியின் 25% இனை 809.b.3ஆம் கூட்டில் பதியவும்.
- 809.c.3 ஆம் கூட்டில் விவசாய துறையிலிருந்தான மீதி செலுத்தப்படற்பாலதான வரியை பதியவும்.
- 808.3, 809.3 ஆம் 809.c.3 கூடுகளின் கூட்டுத்தொகையை 810 ஆம் கூட்டில் பதியவும்.

உ) இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவு மீதான வரி

- அட்டவணை 6 இன் கூடு 614 இன் தொகையை கூடு 811 இல் பதியவும்.
- இறுதியாக கூடு 811 இலுள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் கூடு 160 இற்கு கொண்டு செல்லவும்.

அட்டவணை 9 – வரி வரவுகள்

அட்டவணை 9 இன் ஏற்புடைய கூடுகளில் கிடைக்கத்தக்க வரி வரவுகளை பதியவும்.

(a) வெளிநாட்டு வரி வரவு (கூடு 901)

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 80 ஆம் பிரிவின் கீழான ஏதேனும் வெளிநாட்டு வரி வரவுக்கு நீங்கள் உரித்துடையவராயின் அத்தகைய தொகையை அட்டவணை 9 இன் கூடு 901 இல் பதியவும். வெளிநாட்டு வரி வரவானது அத்தகைய வருமானத்தில் இலங்கையில் அறவிடத்தக்க வரித் தொகையை விஞ்சுதல் ஆகாது.

(b) கழிக்கப்படற்பாலதான பொருளாதார சேவைக் கட்டணம். (கூடு 902 மற்றும் 9A அட்டவணையும்)

இக் கூட்டை நிரப்புவதற்கு முன்னர் அட்டவணை 9A இனை நிரப்பவும்.

பொருளாதார சேவைக் கட்டணச் சட்டத்தின் பிரகாரம், ஏதேனும் முன்கொண்டுவரப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணம் உங்களால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியிலிருந்து கழிக்கப்படலாம்.

i. பொருளாதார சேவைக் கட்டணம் – அட்டவணை 9 A

- ஏக உரிமைத்துவத்திலிருந்து முன்கொண்டு வரப்பட்ட கழிக்கப்படாத பொ.சே.க இனை 916 ஆம் கூட்டில் பதியவும்.
- பங்குடமையிலிருந்து பங்காளராக முன்கொண்டு வரப்பட்ட கழிக்கப்படாத பொ.சே.க இனை 917 ஆம் கூட்டில்” பதியவும்.
- 916 ஆம் கூடு மற்றும் 917 ஆம் கூடு என்பவற்றின் கழிக்கப்படாத மீதியின் மொத்த தொகையை கூடு 918 இல் பதியவும்.
- அட்டவணை 9 இன் 901 ஆம் கூட்டில் உள்ள வெளிநாட்டு வரி வரவினை கழித்தபின்னரான மொத்த செலுத்தப்படற்பாலதான வரித் தொகையினை (வருமான விபரத்திரட்டின் 170 ஆம் கூடு) அட்டவணை 9A இன் 919 ஆம் கூட்டில் பதியவும்.
- கூடு 918 இலுள்ள தொகையானது கூடு 919 இலுள்ள தொகையை விட அதிகம் எனில், அத்தகைய குறைந்த தொகையை 2021/2022 ஆம் வரி மதிப்பீட்டாண்டில் கழிப்பதற்கு கூடு 920 இல் பதியவும்.
- 920 ஆம் கூட்டிலுள்ள கழிக்கப்படற்பாலதான பொருளாதார சேவைக் கட்டணத்தின் தொகையினை அட்டவணை 9 இன் 902 ஆம் கூட்டிற்கு கொண்டு செல்லவும்.

ச) ஊழிய வருமானத்தின் மீது செலுத்தப்பட்ட மு.த.வ.வ. - முதன்மை ஊழியம் (கூடு 903)

முதன்மை ஊழியத்திலிருந்தான ஊழிய வருமான வரியைக் கொண்ட தனி ஆளொருவர் முதன்மை தொழில்வழங்குநரால் கழிக்கப்பட்ட மு.த.வ.வ இல் வரி வரவை கோரலாம்.

முதன்மை தொழில் வழங்குநரால் ஊதியத்தில் மேற்கொள்ளப்பட்ட மு.த.வ.வ கழிப்பனவுகளை கூடுகள் 903A, 903B, 903C இல் பதியவும். உங்கள் முதன்மை தொழில் வழங்குநரால் வழங்கப்பட்ட உ.போ.செ.வ T - 10 சான்றிதழை இணைக்கவும்.

ட) ஊழிய வருமானத்தின் மீது செலுத்தப்பட்ட மு.த.வ.வ. - இரண்டாம் ஊழியம் (கூடு 904)

தனியாள் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஊழியம் காணப்படின், முதன்மை ஊழியம் தவிர்ந்த ஊழியங்கள் இரண்டாம் ஊழியமாகக் கருதப்படும். ஒவ்வொரு இரண்டாம் ஊழிய வழங்குநர்களால் செய்யப்பட்ட ஊதியத்தின் மீதான மு.த.வ.வ கழிப்பனவுகளை வெவ்வேறாக பதியவும். (உ.போ.செ.வ T - 10/D இணை இணைக்கவும்)

எ) முடிவுறுத்தல் நன்மைக்கு செலுத்தப்படும் வரி (கூடு 905)

கழிக்கப்பட்டு செலுத்தப்பட்ட வரி, வரவாக கோரப்படலாம். அத்தகைய தொகையினை கூடு 905 இல் பதியவும்.

ரி) பங்குடமை வரியின் பங்காளரின் பங்கு (கூடு 906)

இந்த கூட்டினை நிரப்புவதற்கு முன்னர் அட்டவணை 9B இனை நிரப்பதல் வேண்டும்.

- 2020.01.01 முதல் செயல் வலுப் பெறும் விதத்தில் பங்குடமையின் வரியிடற்பாலதான வருமானத்தில் வருமான வரியை செலுத்த பங்குடமை பொறுப்புடையதாகின்றது.
- 2020/2021 ஆம் வரிமதிப்பீட்டாண்டிலிருந்து முன்கொண்டு வரப்பட்ட பங்குடமை வரியின் மீதமுள்ள பகுதியை 922 ஆம் கூட்டில் பதியவும்
- 2020/2021 ஆம் வரிமதிப்பீட்டாண்டிற்கு பங்குடமை வரியின் பங்காளரின் பங்கினை 923 ஆம் கூட்டில் பதியவும்.
- பங்குடமை வரியின் பங்காளரின் மொத்த பங்கினை (கூடு 922 மற்றும் கூடு 923 இன் மொத்தம்) 924 ஆம் கூட்டில் பதியவும். அத்துடன் 2021/2022 ஆம் வரிமதிப்பீட்டாண்டிற்கு கழிக்கப்படற்பாலதான தொகையினை 925 ஆம் கூட்டில் பதியவும்.

h) பங்குடமையிலிருந்தான முற்பண வருமான வரி (கூடு 907)

அட்டவணை 7 இன் கூடு 726 கூட்டிலுள்ள தொகையை கூடு 907 இல் பதியவும் (நம்பிக்கை நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையும் பதியப்படலாம்)

i) முற்பண வருமான வரி வரவு - பிடித்துவைத்தல் முகவரினால் கழிக்கப்பட்ட மு.வ.வ (கூடு 908)

அட்டவணை 7 A இன் கூடு 710 இலுள்ள தொகையை கூடு 908 இற்கு கொண்டு செல்லவும்.

j) முதலீட்டுச் சொத்தின் தேறிப்பெறுகை மீதான ஈட்டத்தில் செலுத்தப்பட்ட வரி (கூடு 909)

செலுத்தப்பட்ட தொகையை கூடு 909 இல் பதியவும்.

k) பங்குடமையிலிருந்தான முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப்பெறுகை மீதான ஈட்டத்தில் செலுத்தப்பட்ட வரி (கூடு 910)

பங்குடமையினால் ஒதுக்கப்பட்ட தொகைகளை கூடு 910 இல் பதியவும்.

l) பிடித்துவைக்கப்பட்டிருப்பவரினால் செலுத்தப்பட்ட தவணை கொடுப்பனவுகள் மற்றும் முற்பண வருமான வரி/பிடித்துவைத்தல் வரி (கூடு 911)

இந்த கூட்டை நிரப்புவதற்கு முன்னர் அட்டவணை 9C நிரப்பப்படுதல் வேண்டும்.

i. தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் இறுதி கொடுப்பனவு என்பவற்றை தரப்பட்ட வரிகளில் பதியவும் .

ii. தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் இறுதி கொடுப்பனவு என்பவற்றின் கூட்டுத் தொகையினை கூடு 932 இல் பதியவும்.

iii. அட்டவணை 6B இன் கூடு 614 இன் பிரகாரமும் அட்டவணை 7 B இன் கூடு 721 இன் பிரகாரமும் மேற்கொள்ளப்பட்ட முற்பண வருமான வரி/ பிடித்துவைத்தல் வரியின் கொடுப்பனவுகளின் தொகைகளை கூடு 933 இல் பதியவும்.

iv. கூடுகள் 932 மற்றும் 933 இன் கூட்டுத் தொகையை கூடு 934 இல் பதியவும்.

v. 934 ஆம் கூட்டிலுள்ள தொகையை அட்டவணை 9 இன் கூடு 911 இல் பதியவும்.

m) கூடு 901 - கூடு 911 வரையிலான கூட்டுத் தொகையினை கூடு 912 இல் பதியவும். இறுதியாக கூடு 912 இல் உள்ள தொகையை வருமான விபரத்திரட்டின் கூடு 180 இற்கு கொண்டு செல்லவும்.

அட்டவணை 10 – நட்ட சீர்படுத்துகை

- i. இந்த வரிமதிப்பீட்டாண்டில் உறப்பட்ட நட்டங்கள் அல்லது முன் கொண்டு வரப்பட்ட நட்டங்கள் இந்த அட்டவணையில் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும்.
- ii. நட்டம் இலாபமாக இருந்திருப்பின் 40% அல்லது அதிகரித்துச் செல்லும் வீதத்தில் வரியிட்டிருக்க கூடிய வியாபார நட்டங்களை வெளிப்படுத்துவதற்காக பகுதி 1A & 1B என்பவை முறையே தரப்பட்டுள்ளன.
- iii. 2018/2019, 2019/2020 மற்றும் 2020/2021 ஆம் வரிமதிப்பீட்டாண்டுகளிலிருந்து முன் கொண்டு வரப்பட்ட நட்டங்கள் நிரல் 0.2 இன் அதற்கு ஏற்புடைய வரியிலும் மற்றும் நடப்பு வருடத்தின் நட்டங்கள் அதற்கு அடுத்த வரியிலும் பதியவும்.
- iv. நட்டத்திற்கு எதிரீடு செய்ய கருதியுள்ள நடப்பு வரி மதிப்பீட்டாண்டு இலாபத்தினை **நிரல்கள் 0.3 இலிருந்து 0.7 வரையில்** பதியவும்.
- v. ஆளொருவருக்கு உரிமையுள்ள ஆதனம் ஒன்று வெவ்வேறு வரி வீதங்களில் வரியிடற்பாலதான வியாபாரத்திலிருந்தான வெவ்வேறு ஈட்டங்கள் மற்றும் இலாபங்களை (நட்டங்கள் அடங்கலாக) உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்பட்டிருப்பின், அவ் ஆதனத்திற்கான செலவினம் மற்றும் பெறப்பட்ட சலுகையானது, அத்தகைய ஈட்டங்கள் மற்றும் இலாபங்களை ஈட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஆதனத்தின் பகுதிகளின் சந்தைப் பெறுமானத்திற்கு அமைவாக அத்தகைய ஈட்டங்கள் மற்றும் இலாபங்களிடையே பகிரப்படுதல் வேண்டும்.

C. சொத்துக்களினதும் பொறுப்புகளினதும் கூற்றினை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசினைச் சட்டத்தின் 126 (2) ஆம் பிரிவின்கமைய ஆணையாளர் நாயகம் விபரத்திரட்டுடன் கோப்பிடுவதற்கு ஏதேனும் தகவல்கள் இருப்பின், அதனை விபரத்திரட்டு மற்றும் இணைப்புகளுடன் வழங்க குறிப்பிடுவார்.

அதற்கமைவாக, உங்களுக்கு விபரத்திரட்டுடன் வழங்கப்பட்டுள்ள **சொத்துக்களினதும் பொறுப்புகளினதும் கூற்று** படிவத்தில் 2022 மார்ச் 31 ஆம் வரிமதிப்பீட்டாண்டின் இறுதி திகதியன்று (உங்களது ஒவ்வொரு சொத்தினதும் பொறுப்பினதும் (இலங்கையின் உள்ளும் வெளியேயும்) பெறுமதியை வழங்கி விபரத்திரட்டுடன் சமர்ப்பிக்க தேவைப்படுத்தப்படுகின்றீர்கள்.

(கொள்முதல் விலையினை அல்லது கொள்முதல் இல்லை எனில் சந்தை பெறுமதியை வெளிப்படுத்தவும்.)

பகுதி 01

A. அசையா சொத்துக்கள்:

2022.03.31 அன்று (இலங்கைக்கு உள்ளும் வெளியேயும் அமைந்துள்ள) உங்களது அனைத்து அசையாச் சொத்துக்களையும் பெறுமதிகளுடன் வெளிப்படுத்தவும்.

B. அசையும் சொத்துக்கள்:

2022.03.31 அன்று உங்களுக்கு உரிமையான (இலங்கையினுள்ளும் வெளியேயும் உள்ள) மோட்டார் வாகனங்கள், வங்கி வைப்புக்கள், மற்றும் பங்குகள்/இருப்புக்கள்/பிணையங்கள், கையிலுள்ள பணம், வழங்கப்பட்ட கடன் அல்லது வருமதியிலுள்ள தொகைகள், தங்கம், வெள்ளி, இரத்தினகற்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற அனைத்து அசையும் சொத்துக்களையும் அதன் பெறுமதியுடன் வெளிப்படுத்தவும்.

C. வியாபாரத்தின் பகுதியாக வைத்திருக்கப்படும் சொத்து

வியாபாரத்தின் பகுதியாக வைத்திருக்கும் சொத்தின் பெறுமதி, அதாவது 2022.03.31 அன்று மூலதன மற்றும் நடப்பு கணக்கின் மிகுதி வெளிப்படுத்தப்படுதல் வேண்டும். (ஏற்புடையதாயின் ஐந்தொகையின் பிரதிகளை இணைக்கவும்)

D. 2022.03.31 அன்றுள்ளவாறான பொறுப்புக்கள்

இந்த வருட காலப் பகுதியில் ஆளொருவருக்கு அல்லது நிறுவனமொன்றுக்கு செலுத்த வேண்டிய கடன் அடங்கலாக, அனைத்து பொறுப்புக்களும் இந்த பகுதியில் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும்.

பகுதி 02

A. இந்த வருடத்தின் போது கொள்முதல் செய்யப்பட்ட அல்லது நன்கொடையாக பெறப்பட்ட வேறு ஏதேனும் சொத்துக்கள்

கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் நன்கொடையாக பெறப்பட்டவை அடங்கலாக சொத்துக்களின் மொத்த பெறுமதியை வெளிப்படுத்தவும்.

B. இந்த வருடத்தின் போது பங்குகள் அடங்கலாக சொத்துக்களின் கையுதிர்ப்பு (விற்பனை/மாற்றீடு/நன்கொடை)

2021.04.01 முதல் 2022.03.31 வரையிலான காலப் பகுதியில் கையுதிர்ப்பட்ட சொத்துக்களின் மொத்த பெறுமதியை வெளிப்படுத்தவும். (விற்பனை, பரிமாற்றம், நன்கொடைகள்)

இணைப்புகள்

அட்டவணை 1 – பெறத்தக்க நிவாரணங்களின் நிரல்

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையின் 2 ஆம் பந்தியின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள்

- a) **தனிப்பட்ட நிவாரணம்** – உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையின் 2 ஆம் பந்தியின் (அ) உப பந்தியின் கீழ் வழங்கப்பட்ட நிவாரணம். – வரிமதிப்பீட்டாண்டிற்கு ரூபா. 3,000,000 இலிருந்து மொத்த வரிமதிப்பிடற்பாலதான வருமானம் வரையில் (முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப்பெறுகையிலிருந்தான ஈட்டுகைகள் தவிர்த்து)
- b) **வாடகை நிவாரணம்** - உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையின் 2 ஆம் பந்தியின் (இ) உப பந்தியின் கீழ் வழங்கப்பட்ட நிவாரணம் – வரிமதிப்பீட்டாண்டின் மொத்த வாடகை வருமானத்தின் 25%
- c) **செலவின நிவாரணம்** - உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையின் 2 ஆம் பந்தியின் (ஊ) உப பந்தியின் கீழ் வழங்கப்பட நிவாரணம் – வதிவுள்ள ஆளொருவருக்கு ரூபா 1,200,000 வரைக்கும் உறப்பட்ட பின்வரும் குறிப்பட்ட செலவினத்தின் மொத்த தொகை;

- மருத்துவ காப்புறுதிக்கான பங்களிப்பு அடங்கலாக சுகாதாரத்துக்கான செலவினங்கள்,
- அத்தகைய நபர் ஒருவருக்கு அல்லது அவரது பிள்ளைகளுக்கு உள்ளூரில் உறப்பட்ட தொழில் சார் கல்விக்கான அல்லது ஏனைய கல்விக்கான செலவினம்.
- வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்பட்ட வட்டி.
- தொழில்வழங்குநரின் கீழ் அல்லது தொழில்வழங்குநர் சார்பான ஓய்வூதிய திட்டம் தவிர்ந்த அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ஊழியரினால் செய்யப்பட்ட பங்களிப்பு
- இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமம் வழங்கப்பட்டதும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டதுமான பங்குகள் அல்லது ஏனைய நிதி சாதனங்கள் அல்லது பதவி செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் நியதிச்சட்டத்தின் கீழான திறைசேரி பிணையங்கள் அல்லது உள்ளூர் திறைசேரி முறிகள் நியதிச் சட்டத்தின் கீழான திறைசேரி முறிகள் என்பவற்றின் கொள்முதலில் உறப்பட்ட செலவினம்.

- d) **செலவின நிவாரணம்** – உள்நாட்டு இறைவரிச சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையின் 2 ஆம் பந்தியின் (எ) ஆம் உபபந்தியில் வழங்கப்பட்டுள்ள நிவாரணம் – தனது வளவில் பொருத்துவதற்கு சூரிய கலங்களை கொள்வனவு செய்து தேசிய மின் கட்டமைப்புக்கு இணைத்துள்ள வதிவுள்ள ஆளொருவருக்கு, அத்தகைய சூரிய கலங்களின் மொத்த செலவினங்கள் வரையில் அல்லது அத்தகைய

சூரிய கலங்களின் கொள்வனவிற்கு பெறப்பட்ட கடன் தொடர்பில் வங்கிக்கு செலுத்திய தொகைகள் வரையில் ஒவ்வொரு வரி மதிப்பீட்டாண்டிற்கும் ரூபா 600,000.

குறிப்பு: உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு ஓர் வரி மதிப்பீட்டாண்டிற்கு இலங்கையில் வதிவுள்ள தனியாளருவரின் வரியிடற்பாலதான வருமானத்தை அடைவதற்கு மேற்குறிப்பிட்ட நிவாரணங்களின் கூட்டுத்தொகை கழிக்கப்படற்பாலதானதாகும். எவ்வாறாயினும், வதிவற்ற தனியாள் ஆனால் இலங்கையின் பிரசை ஒருவர், தனது வரியிடற்பாலதான வருமானத்தை அடைவதற்கு மேலே a) பந்தியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்ட நிவாரணத்தைக் கழிக்கலாம்

இணைப்பு 2 – விலக்களிக்கப்பட்ட தொகைகளின் நிரல் (தனியாள் ஒருவருக்கு ஏற்புடையது)

1. **இற்றுவரை 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தல் உள்ள விலக்களிப்புக்கள்**
 - a) பின்வருவன தொடர்பில் ஆளொருவருக்கு நடட்டடாக அல்லது பணிக்கொடையாக கொடுப்பனவு செய்யப்பட்ட மூலதன பணத் தொகைகள் -
 - அ) ஆளொருவரினால் உறப்பட்ட தனிப்பட்ட ஊறுகள்; அல்லது ஆ) இன்னொரு ஆளொருவரது மரணம்;
 - b) ஓய்வூதிய வருமானமானது இலங்கை அரசாங்கம் அல்லது இலங்கை அரசாங்கத்தின் திணைக்களம் ஒன்றினால் செலுத்தப்படுமிடத்து ஆளொருவரின் ஓய்வூதியம்;
 - c) ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் போது பின்வருவனவற்றிலிருந்து செலுத்தப்பட்ட தொகை –
 - i) ஏதேனும் ஓய்வூதிய நிதியத்திலிருந்து அல்லது 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க, ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தைக் குறிக்கின்றதான, 1987, ஏப்பிறல் 1 ஆந் திகதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் காலப்பகுதிக்கு அதனால் செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து செலுத்தப்பட்ட தொகை;
 - ii) ஆணையாளர் நாயகத்தினல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சகாய நிதியம்;
 - d) பின்வருவனவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட அளவுவரை, சிறப்புரிமைகளுக்கு உரித்தாக்கப்பட்ட தனியாள் ஒருவரின் வருமானம் -

- i) இராஜதந்திர விடுபாட்டுரிமைச் சட்டம் அல்லது அதனை ஒத்த சட்டம்;
- ii) ஐக்கிய நாடுகளின் சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளின் மேலான சமவாயம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறப்பு முகவர் நிலையங்களின் சிறப்புரிமைகள் மற்றும் விடுபாட்டுரிமைகளின்மேலான சமவாயத்திற்கு பயன் கொடுக்கும் சட்டம்; அல்லது
- iii) சர்வதேச ஒழுங்கமைப்பொன்று தொடர்பாக இச் சட்டத்தின் கீழ் அல்லது உட்பந்தி (i) அல்லது (ii) இல் குறிப்பீடு செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
- e) கீழ்வருவன தவிர்த்து - 50,000 ரூபாவை விஞ்சாத முதலீட்டுச் சொத்தொன்றின் தேறிப் பெறுகையிலிருந்து வதிவுள்ள தனியாள் ஒருவரினால் செய்யப்பட்ட ஈட்டுகையும் வரிமதிப்பீட்டாண்டில் முதலீட்டுச் சொத்துக்களிலிருந்தான தேறிப்பெறுகையிலிருந்து வதிவுள்ள தனியாளினால் செய்யப்பட்ட மொத்த ஈட்டுகைகள் 600,000 ரூபாவை விஞ்சாத விடத்தும்,
- i. இப் பந்தியின் அனுகூலத்தை எடுத்துக் கொள்ளும் நோக்கத்துக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களில் முதலீட்டுச் சொத்தொன்று தேறிப்பெறப்பட்டுள்ளது என ஆணையாளர் நாயகம் திருப்திப்படுகின்றவிடத்து, தேறிப் பெறுகையிலிருந்தான மொத்த ஈட்டுகை 50,000 ரூபாவை விஞ்சாததும், வரி மதிப்பீட்டாண்டில் முதலீட்டுச் சொத்துக்களின் தேறிப் பெறுகையிலிருந்தான வதிவிட தனியாளினால் செய்யப்பட்ட மொத்த ஈட்டுகைகள் 600,000 ரூபாவை விஞ்சாததுமாக இருந்தால் மட்டும் இப்பந்தியின் கீழ் விலக்களிக்கப்படுதல் வேண்டும்;
- ii) கூட்டாகச் சொந்தமாகக் கொண்ட முதலீட்டுச் சொத்தொன்றின் தேறிப்பெறுகை விடயத்தில், இப்பந்தியானது, சொத்தின் தேறிப் பெறுகையின் மேல் முதலீட்டுச் சொத்தின் எல்லாச் சொந்தக் காரர்களினால் செய்யப்பட்ட மொத்த ஈட்டுகை 50,000 ரூபாவை விஞ்சாததும் வரிமதிப்பீட்டாண்டில் வதிவிட தனியாளினால் செய்யப்பட்ட மொத்த ஈட்டுகைகள் 600,000 ரூபாவை விஞ்சாததுமாக இருந்தால் மட்டும் ஏற்படையதாகும்;
- f) தனியாள் ஒருவரின் பிரதான வதிவிடத்தின் தேறிப்பெறுகையின் மேல் வதிவிட தனியாளினால் செய்யப்பட்ட ஈட்டுகை, ஆயின் தேறிப்பெறுவதற்கு முன்னர் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு அவ்வாளினால் சொந்தமாகக் கொள்ளப்பட்டு அம் மூன்றாண்டுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு அவ்வாள் அதில் வசித்திருத்தல் வேண்டும். (நாளாந்த அடிப்படையொன்றில் கணக்கிடப்பட்டது.);

- g) பிணையங்கள் மற்றும் இலங்கை பரிவர்த்தனை ஆணைக் குழுவினால் உரிமமளிக்கப்பட்ட ஏதேனும் பங்குத்தொகுதி பரிவர்த்தனை நிலையத்தினால் வெளியிடப்பட்ட ஏதேனும் அலுவலக முறையான நிரலில் விலைகோரிப் பெறப்பட்ட பங்குகளைக் கொண்டுள்ள சொத்தொன்றின் தேறிப் பெறுகையின் மேல் செய்யப்பட்ட ஈட்டுகை;
- h) ஆளொருவரினால் உருவாக்கப்பட்ட புத்தாக்கம் அல்லது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியை அங்கீகரித்து இலங்கை குடியரசின் சனாதிபதியினால் அல்லது அரசினால் அளிக்கப்பட்ட விருதாக அவ்வாறினால் பெறப்பட்ட ஏதேனும் பரிசு;
- i) 2021, ஏப்பிரல் 1 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு பின்னர் ஆளொருவரினால் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமம் வழங்கப்பட்டதும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டதுமான வீட்டுமனை முதலீட்டிற்கு விற்பனை, பரிமாற்றம் அல்லது மாற்றீடு செய்யப்பட்ட காணி அல்லது கட்டிடத்திலிருந்தான ஈட்டம்.
- j) 1978 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, சனாதிபதி நிதியச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட சனாதிபதி நிதியத்திலிருந்து அல்லது 1985 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு நிதியச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு நிதியத்திலிருந்து ஆளொருவரினால் பெறப்பட்ட ஏதேனும் பணத் தொகை;
- k) இலங்கை அரசாங்கத்தினால் அல்லது அவர் சார்பில் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் வசூல்கப்பட்ட ஏதேனும் இறையாண்மை முறியொன்றை வழங்குபவர் மூலம் எவரேனும் வதிவற்ற ஆளொருவருக்கு அல்லது இலங்கையில் உள்ள ஏதேனும் உரிமையளிக்கப்பட்ட வணிக வங்கிக்கு, விடயத்திற்கு ஏற்ப, செலுத்தப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட வட்டி அல்லது கழிவுக்கு சமமான தொகை
- l) வங்கியொன்றிலிருந்து அல்லது 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட காப்புறுதிக் கம்பனியிலிருந்து ஆயுட்காலத்திற்கு பத்தாண்டுகளுக்கு குறையாத காலப்பகுதியொன்றிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆண்டுத் தொகை ஒன்றிலிருந்து சிரேஷ்ட பிரசையொருவரினால் பெறப்பட்ட ஏதேனும் தொகை
- m) எந்த லொத்தர் ஒன்றிலிருந்தான வெல்லுகையின் மொத்த தொகை 500,000 ரூபாவை விஞ்சாதிருக்கின்றதோ அந்த ஏதேனும் வெல்லுகை
- n) இலங்கை அரசாங்கத்தின் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வீதி வாகன அனுமதிப்பத்திரத்திலிருந்து அவ் ஊழியரினால் பெறப்பட்ட அல்லது வழிவந்த நன்மைகள்.

- o) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 84 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் 2.5% வரி கழிக்கப்பட்ட அந்த இரத்தினக்கல் விற்பனையிலிருந்து ஆளொருவர் பெற்றுக் கொண்ட ஏதேனும் தொகை;
- p) இலங்கையிலுள்ள எவரேனும் ஆளொருவருக்கு அல்லது இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் கடனிற்கு இலங்கைக்கு வெளியே எவரேனும் ஆளொருவருக்கு திரளுகின்ற அல்லது பெறப்படுகின்ற வட்டி.
- q) இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் ஏதேனும் வர்த்தக வங்கியில் அல்லது ஏதேனும் விசேட வங்கியில் எவரேனும் ஆளொருவரினால் அல்லது அவர் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஏதேனும் வெளிநாட்டு நாணய கணக்கில் வெளிநாட்டு நாணயத்தில் அவரது வரவில் காணப்படும் பணத்திற்கு திறட்டப்படும் அல்லது பெறப்படும் வட்டி.
- r) 2020 ஏப்பிரல் 08 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஏதேனும் குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் அல்லது இலங்கை ரூபாவில் (பின்னர் புதுப்பிக்கப்பட்ட கணக்குகள் நீங்கலாக) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு பரிவர்த்தனைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளினால் விதித்துரைக்கப்பட்டவாறு இலங்கையிலுள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட வியாபாரியுடன் திறக்கப்பட்ட அல்லது பேணப்பட்ட “விசேட வைப்புக் கணக்கு” ஆகப் பெயரிடப்பட்ட வைப்புக் கணக்கு காலப்பகுதி ஒன்றிலிருந்து எவரேனும் ஆளினால் திரட்டப்பட்ட அல்லது பெறப்பட்ட வட்டி.
- s) இலங்கை அரசாங்கத்தினால் அல்லது அதன் சார்பில் வழங்கப்பட்ட
- (a) எவரேனும் வதிவற்ற ஆளொருவரினால் உள்ளாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் ஏதேனும் இறையாண்மை முறியின் மீது வட்டி, கழிப்பனவு அல்லது ஏதேனும் தேறிப்பெறுகை மீதான ஈட்டுகை (இலங்கையின் நிரந்தர தாபனம் தவிர்ந்த).
- (b) எவரேனும் ஆளொருவரினால் இலங்கை அபிவிருத்தி முறிகள் அடங்கலாக, வெளிநாட்டு நாணயத்தில் உள்ள ஏதேனும் இறையாண்மை முறியின் மீது வட்டி அல்லது கொடுப்பனவு செய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட கழிப்பனவு மூலம் பெறப்பட்ட ஏதாவது வருமானம்
- t) வதிவிட கம்பனி ஒன்றினால் பெறப்பட்ட பங்கிலாபத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்களிற்கு ஏற்றிக் கூறப்படற்பாலதான அல்லது அதிலிருந்து பெறப்பட்ட அளவு வரை உறுப்பினரொருவருக்கு அவ்வதிவிடக் கம்பனியினால் செலுத்தப்பட்ட பங்கிலாபம் ஒன்று (இப்பந்தியில் “பங்கிலாபத்திலிருந்தான ஈட்டுகைகள் மற்றும் இலாபங்கள்” என்பது, இச்சட்டத்தின் ஏற்பாடுகளிற்கமைய எவையேனும் செலவுகள் அல்லது நட்டங்கள் இருப்பின் அவற்றையும் அக்கம்பனியால் பெறப்பட்ட பங்கிலாபத்தின் மீது செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படற்பாலதான வருமான வரியையும் கழிப்பனவு செய்ததன் பின்னர் அக்கம்பனியால் பெறப்பட்ட அத்தகைய பங்கிலாபம் எனப் பொருள்படும்.)

- u) வதிவற்ற ஆளொருவரான அங்கத்தவர் ஒருவருக்கு வதிவுள்ள கம்பனியால் கொடுப்பனவு செய்யப்பட்ட பங்கிலாபம் ஒன்று
- v) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை முதலீட்டுச் சபையுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையில் உள்ளக்கப்பட்டுள்ள மற்றும் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் பகுதி IV இன் ஏற்பாடுகளுக்கு அமைய ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட கீழ்வரும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வதிவுள்ள கம்பனியால் செலுத்தப்படும் பங்கிலாபம் -
- (i) இறக்குமதி, சிறுபதனீடு மற்றும் மீள் ஏற்றுமதியுடன் தொடர்புடைய துறைமுக நுழைவு வியாபாரம்
- (ii) பண்டங்கள் ஒரு நாட்டிலிருந்து பெறப்பட்டு அல்லது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இலங்கையினுள் அதனை கொண்டுவராத வேறு நாட்டிற்கு கப்பலேற்றப்படுகின்ற இடத்து கரைகடந்த வியாபாரம்
- (iii) வெளிநாட்டு வாடிக்கையாளருக்கான முன்னரங்கு நிறைவு சேவைகளை வழங்குதல்
- (iv) நிதி விநியோக சங்கிலி மற்றும் பட்டியலிடல் செயற்பாடுகளின் முகாமைத்துவத்திற்கு முன்னிலை கொள்வனவாளர்களின் தலைமையக செயற்பாடுகள்
- (v) இலங்கையில் இணைக்கப்பட்ட பிணைக்குதல் அல்லது பன்னாட்டு தொகுதி போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள்
- w) வதிவற்ற கம்பனியொன்றின் கணிசமான அளவிலான பங்குபற்றுகை தொடர்பில் எவரேனும் ஆளொருவரின் பங்குகளை தேறிப் பெறப்படுவதிலிருந்தான பங்கிலாபங்களும் அவை தேறிப் பெறப்படுவதன் மீதிலான ஈட்டுகைகளும் (உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் (ண) பந்தியின் வரைவிலக்கணத்திற்கேற்ப கணிசமான அளவிலான பங்குபற்றுகை)
- x) விவசாய வேளாண்மையின் விளைபொருட்களை உற்பத்திக்கான ஏதேனும் செயன்முறைக்கு உட்படுத்தாது ஆளொருவரினால் அத்தகைய விவசாய வேளாண்மையின் உற்பத்தியின் விற்பனையின் மூலம் அந்த ஆளினால் ஈட்டப்பட்ட மற்றும் உற்பட்ட அல்லது பெறப்பட்ட இலாபங்கள்
- y) பரிந்துரைக்கப்பட்டவாறு தகவல் தொழில்நுட்பத்தை வழங்குதல் மற்றும் அதனோடிணைந்த சேவை
- z) எவரேனும் ஆளொருவருக்கு இலங்கைக்கு வெளியே பயன்படுத்தப்படுவதற்கு இலங்கையினுள்ளோ வெளியோ வழங்கப்பட்ட ஏதேனும் சேவைக்கு வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவு பெறப்படுவதுடன் இலங்கைக்கு வங்கி ஒன்றினூடாக அனுப்பிவைத்தல்.
- aa) ஈட்டங்களும் இலாபங்களும் [உப பிரிவு (b) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஈட்டுகை மற்றும் இலாபங்கள் தவிரந்த] வெளிநாட்டு நாணயத்தில் ஈட்டப்பட்டு அல்லது பெறப்பட்டு இலங்கைக்கு வங்கி ஒன்றினூடாக அனுப்பப்படும் ஏதேனும் வெளிநாட்டு மூலம்

bb) 2021, ஏப்பிரல் 1 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ நபர் ஒருவரினால் கீழ்வருவனவற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட (ஏற்கனவேயுள்ள பொறுப்பேற்புகளை பிரிப்பதனால் அல்லது மீள்கட்டமைப்பினால் உருவாக்கப்படாத) வியாபாரத்திலிருந்து பெறப்பட்ட ஈட்டுகை மற்றும் இலாபம் (இந்தச் சட்டத்தின் அத்தியாயம் IV இன் கீழ் கணிக்கப்பட்டவாறான வியாபாரத்தின் மூலதன ஆதனங்கள் அல்லது பொறுப்புக்களின் தேறிப் பெறுகையிலிருந்தான ஏதேனும் ஈட்டுகைகள் தவிரந்து)

i) மூன்றாம் நிலை தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்டதும், தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி கொள்கையின் கீழ் (TVET concept) நியமப்படுத்தப்பட்டதுமான ஏதேனும் தொழில்சார் கல்வி நிறுவனத்திலிருந்து தொழில்சார் கல்வியை வெற்றிகரமாக பூரணப்படுத்திய தனியார் ஒருவரினால் 2021, ஏப்பிரல் 1 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ ஆரம்பிக்கப்பட்ட ஏதேனும் வியாபாரம்.

ii) இலங்கையிலுள்ள உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தி தொலைதொடர்பாடல் கோபுரங்கள் மற்றும் அது தொடர்பான கருவிகளை நிருமாணிக்கும் மற்றும் நிறுவும் அல்லது அத்தகைய நிருமாணம் அல்லது நிறுவுகைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப சேவையை வழங்கும் நபர் ஒருவரினால், 2021, சனவரி 1 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பொறுப்பேற்பு

iii) கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் கடல்கடந்த வியாபாரத்துடன் தொடர்புடைய பிணைகுதங்கள் அல்லது கிடங்குகளை விடும் ஓர் பொறுப்பேற்பு, அத்தகைய நபர் 2021, ஏப்பிரல் 1 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ அத்தகைய பொறுப்பேற்பில் முதலீடு செய்திருந்தால்

iv) வதிவற்ற ஆளொருவரினால் ஆய்வுகூட சேவைகள் அல்லது நியம சான்றுபடுத்தல் சேவைகளிலிருந்து பெறப்பட்ட ஏதேனும் தொகை.

2. 2018 ஆம் ஆண்டின் ஏப்பிரல் 1 ஆம் திகதி 2064/53 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு, அந்த ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கு 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 16இ, 16ஈ, 16உ, 24அ பிரிவுகளின் ஏற்பாடுகளின் கீழ் ஆளொருவரின் இலாபங்களின் அல்லது வருமானத்தின் முழு அல்லது ஏதேனும் பகுதி, வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போது, மற்றும் 2018 ஆம் ஆண்டின் மார்ச் 31 அன்று அந்த காலப்பகுதியின் ஏதேனும் காலாவதியாகாத பகுதி காணப்படின், அப் பகுதியானது அந்த ஏற்பாடு தொடர்த்தும் பிரயோகத்திலுள்ளவாறு தொடர்ந்தும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.

3. 2018.09.17 ஆம் திகதிய 2089/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் பிரகாரம் -

(அ) 2018 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் 1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கும் ஏதேனும் தொழில்முயற்சியொன்று; மற்றும்

(ஆ) மேற்குறித்த ஒப்பந்தத்தின் மூலம், 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம் அல்லது 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அல்லது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம் என்பனவற்றின் கீழ், குறித்த தொழில் முயற்சியின் இலாபம் மற்றும் வருமானம் அல்லது அத்தொழில் முயற்சி மீலம் வழங்கப்படுகின்ற ஏதேனும் பங்கிலாபங்கள் முழுவதுமாகவோ அல்லது அதன் பகுதியளவாகவோ வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கு அல்லது குறைக்கப்பட்ட விகிதத்திற்கமைய வரி விதிப்பதற்கு, அல்லது வருமான வரிப் பொறுப்பினைக் கணிக் கும் ஏற்பாடுகளை வழங்குமெனில்,

அத்தகைய தொழில்முயற்சியின் இலாபங்கள் மற்றும் வருமானத்தினதும் முடிவுறாது எஞ்சியுள்ள பகுதிக்கு 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் செலுத்தப்படற்பாலதான வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுவது அல்லது அத்தகைய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விகிதம் அல்லது அடிப்படையினைக் கருத்திற்கொண்டு கணிக்கப்பட்ட வருமான வரிக்கு பொறுப்புடையது ஆதல் வேண்டும்.

இணைப்பு 3 – தகையமையளிக்கும் கொடுப்பனவுகள்

- a) அங்கீகரிக்கப்பட்ட தரும நிறுவனமொன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட நன்கொடைகள் - மொத்த வரிமதிப்பிடற்பாலதான வருமானத்தின் நான்கிலொரு பங்கு (வரியிடற்பாலதான வருமானத்தின் மூன்றிலொரு பங்கு) அல்லது ரூபா 75,000 அல்லது நன்கொடைத் தொகை என்பவற்றுள் குறைவான தொகை.
- b) அரசாங்கம் அல்லது உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு பணமாக அல்லது வேறு ஏதேனும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நன்கொடைகள்
- c) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கமையாக முன்கொணரப்பட்ட ஏதேனும் தகையமையளிக்கும் கொடுப்பனவின் கழிக்கப்படாத ஏதேனும் மீதி.
- d) 2021 ஏப்பிரல் 1 ஆம் திகதி செயல்வலுப்பெறும் வகையில், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பரிந்துரைசெய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டதுமான சமுர்த்தி நன்மை பெறும் குடும்பதிவுள்ள பெண் ஒருவருக்கு பணமாக அல்லது கடை ஒன்றை தாபிப்பதற்கு வதிவுள்ள ஆளொருவரினால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு
- e)

- i. ஐந்து மில்லியன் ரூபாய்களுக்கு குறையாத செலவில் திரைப்பட தயாரிப்பில் (அத்தகைய திரைப்படத்தின் விளம்பர செலவினங்கள் அடங்கலாக)
- ii. இருபத்தைந்து மில்லியன் ரூபாக்களை விஞ்சாத செலவில் புதிய திரையரங்கு ஒன்றை நிருமாணித்தல் மற்றும் கருவிகளைப் பொருத்துதல்
- iii. பத்து மில்லியன் ரூபாக்களை விஞ்சாத செலவில் திரையரங்கு ஒன்றினை மேம்படுத்துதல்

என்பவற்றுக்கு, எவரேனும் நபர் ஒருவரினால் 2021, ஏப்பிரல் 1 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு பின்னர் உறப்பட்ட செலவினம்

இவ் உப பந்தியின் கீழான கழிப்பனவானது இவ் வரி மதிப்பீட்டாண்டிற்குரிய வரியிடற்பாலதான வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன் நடப்பு ஆண்டில் கழிக்கப்படாத ஏதேனும் மீதியானது, முன்கொண்டு செல்லப்படலாம் என்பதுடன் இதே மட்டுப்படுத்தல்களுக்கு உட்பட்டு அடுத்து வரும் ஆண்டுகளில் அம் மீதியானது கழிக்கப்படலாம்.

இணைப்பு 4 – இறுதி பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள், இறுதியற்ற பிடித்துவைத்தல் கொடுப்பனவுகள் மற்றும் ஏற்புடைய வரி வீதங்களின் அட்டவணை

	கொடுப்பனவு வகை	பி.வை.வ வீதம்
(a)	பந்தயம் மற்றும் சூதாட்டத்தைக் கொண்ட வியாபரத்தை நடாத்துவதில் பெறப்பட்ட தொகைகள் தவிர்ந்த லொத்தர், வெகுமதி பந்தயம் அல்லது சூதாட்டத்தின் வெற்றியாக செலுத்தப்பட்ட தொகைகள்	14% இறுதி
(b)	வதிவற்ற ஆளொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.வை.வ க்கு உட்படும் (வட்டி தவிர்ந்த) கொடுப்பனவுகள் (இலங்கையிலுள்ள நிரந்தர தாபனம் ஒன்றினூடாக பெறப்பட்ட கொடுப்பனவு தவிர்ந்த)	14% இறுதி
(c)	வதிவற்ற ஆளொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அல்லது பெறப்பட்டதாக கருதப்படும் வட்டி அல்லது கழிப்பனவு	5% இறுதி
(d)	ஏலமொன்றின் விற்கப்பட்ட ஏதேனும் இரத்தினக்கல்லின் விற்பனை விலை	2.5%

இணைப்பு 5 – சலுகை ரீதியில் வரிக்கு பொறுப்புடைய முடிவுறுத்தல் நன்மைகளின் பட்டியல்

- i. ஒய்லுதியம் ஒன்றை மாற்றியதில் பெறப்பட்டத் தொகை
- ii. இளைப்பாற்றுப் பணிக்கொடையொன்றாக பெறப்பட்ட தொகை
- iii. தொழில்தருநரினால் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட எல்லா தனியாட்களுக்கும் ஒரு சீராக ஏற்புடையதாகின்றது என ஆணையாளர் நாயகத்தினால் கருதப்படும் திட்டமொன்றின் கீழ் பதவி அல்லது ஊழியத்தின் இழப்புக்காக நட்ட ஈடாக பெறப்பட்ட தொகை.
- iv. 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கை நிதியத்திலிருந்து ஊழியத்திலிருந்து இளைப்பாறும் நேரத்தில் அல்லது அதன் பின்னரான நேரத்தில் ஆளொருவருக்கு செலுத்தப்பட்ட தொகை

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்படாத பதவி இழப்பு தொடர்பில், நம்பிக்கை நிதியத்திலிருந்தான (ஒழுங்குபடுத்தப்படாத நிதியம் அல்லது உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்படாத நிதியம்) கொடுப்பனவு, ஏனைய கொடுப்பனவுகள் அல்லது ஏதேனும் ஒய்வுக்கான பணமற்ற நன்மை என்பவை நியம (அதிகரித்துச் செல்லும்) வரி வீதத்திற்கு உட்படும்.

இணைப்பு 6- முடிவுறுத்தல் நன்மைகளுக்கு ஏற்புடைய சலுகை வீதங்கள்

ஊழியத்திலிருந்தான மொத்த முடிவுறுத்தல் நன்மைகள்	செலுத்தப்படத்தக்க வரி
முதல் ரூபா 10,000,000	0%
இரண்டாவது ரூபா. 10,000,000	6 %
மீதியில்	12%

இணைப்பு 7 – நியம (அதிகரித்து செல்லும்) வருமான வரி வீதங்கள்

வரியிடற்பாலதான வருமானம்	வரி வீதம்
முதல் 3,000,000 இல்	6 %
அடுத்த 3,000,000 இல்	12 %
மீதியில்	18%

ஏணைய சிறப்பு வரி வீதங்கள்

பந்தயம் மற்றும் சூதாட்டம், மதுபானம் அல்லது புகையிலை உற்பத்திகளின் உற்பத்தியும் விற்பனையும் அல்லது இறக்குமதியும் விற்பனையும் (வாங்கி விற்பனை தவிர்ந்த) என்பவற்றை உள்ளடக்கிய வியாபாரம் - 40%

தொடர்பு விபரங்கள்

மேலதிக விபரங்களுக்கு, செயலகத்தின் ஆணையாளர் அல்லது ஏற்புடைய பிராந்திய அலுவலக ஆணையாளரை தொடர்பு கொள்ளவும்.

தலைமை காரியாலயம்	செயலகம்	0112135413 0112135438 0112135434 0112135441 0112135433 0112135430
நகரக் கிளை	கொழும்பு நகர்	0112504390
நகரக் கிளை	கொழும்பு மத்தி	0112505274
நகரக் கிளை	கொழும்பு தெற்கு	0112502564
நவம் மாவத்தை	அலகு 1 & 2	0112302249
பிராந்திய அலுவலகம்	அநுராதபுரம்	0252235512
பிராந்திய அலுவலகம்	பதுளை	0552222490
பிராந்திய அலுவலகம்	மட்டக்களப்பு	0652222087
பிராந்திய அலுவலகம்	தம்புளை	0662283655
பிராந்திய அலுவலகம்	காலி	0912222504
பிராந்திய அலுவலகம்	கம்பஹா	0332234246
பிராந்திய அலுவலகம்	யாழ்ப்பாணம்	0212222076
பிராந்திய அலுவலகம்	களுத்துறை	0342222216
பிராந்திய அலுவலகம்	கண்டி	0812223590
பிராந்திய அலுவலகம்	கேகாலை	0352222493
பிராந்திய அலுவலகம்	குருணாகலை	0372222798
பிராந்திய அலுவலகம்	மஹரகம - கிழக்கு	0112803127
பிராந்திய அலுவலகம்	மஹரகம - மேற்கு	0112803125
பிராந்திய அலுவலகம்	மாத்தறை	0412222933
பிராந்திய அலுவலகம்	நீர்கொழும்பு	0312228322
பிராந்திய அலுவலகம்	நுவரெலியா	0522222520
பிராந்திய அலுவலகம்	இரத்தினபுரி	0452222040



වෙද - වඩා හොඳ අනාගතයකට
வரிகள் - வளமான எதிர்காலத்திற்காக
TAXES - FOR A BETTER FUTURE

விளக்கங்கள்

உதாரணம் 1

திருமதி சந்திரிகா அவர்கள் DAD கம்பனியின் தலைமை நிதி உத்தியோகத்தர் ஆவார். 2021/2022 ஆம் வரி மதிப்பீட்டாண்டில் அவரது வருமானம் பின்வருமாறு:

- ஊழிய வருமானம் ரூபா 7,500,000 (மு.த.வ.வ கழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை)
- வியாபார வருமானம் ரூபா 4,000,000 (அனுமதிக்கத்தக்க செலவினங்களை கழித்த பின்னர்).
- வட்டி வருமானம் ரூபா 3,000,000 (மு.வ.வ கழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை)

ஊழிய வருமானம் காசு மற்று காசற்ற நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. ரூபா 375,000, அவரது சுகாதார செலவினமாக காணப்பட்டது. அவரது பிள்ளைகளின் பாடசாலை கட்டணம் ரூபா 600,000 ஆகும். அவர் இந்த வருடம் ரூபா 800,000 இற்கு பங்கு கொள்வனவு செய்துள்ளார். அத்துடன் அவர் பொது வைத்தியசாலையின் பல் மருத்துவ அலகிற்கு ரூபா 200,000 இற்கு புதிய பல் மருத்துவ கருவிகளை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்கு மேலதிகமாக அவர் சமுர்த்தி நன்மை பெறும் குடும்பத்தில் பெண் ஒருவருக்கு கடை ஒன்றை தாபிப்பதற்கு ரூபா 350,000 இனை (ரூபா 200,000 பணமாகவும் ரூபா 150,000 இற்கு பொருட்களாக - சீமெந்தாக) வழங்கியுள்ளார். இவற்றுக்கு மேலதிகமாக அவர் தனது வதிவிட வளவில் ரூபா 400,000 செலவில் சூரிய கலங்களை பொருத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு இணைப்பை வழங்கியுள்ளார். மேலும் இவர், இலங்கை தேசிய பட கூட்டுத்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட திரையரங்கு மேம்பாட்டிற்காக புதிய கருவிகளை கொள்வனவு செய்வதில் தனது வியாபாரத்தில் இருந்து ரூபா 1,000,000 இனை செலவழித்துள்ளார்.

2021/2022 ஆம் வரிமதிப்பீட்டாண்டிற்கு திருமதி சந்திரிக்காவின் வருமான வரி பொறுப்பின் கணிப்பீடு பின்வருமாறு.

வருமான வரி பொறுப்பின் கணிப்பீடு

	ரூபா
ஊழிய வருமானம்	7,500,000
வட்டி வருமானம்	3,000,000
வியாபார வருமானம்	4,000,000
மதிப்பிடற்பாலதான வருமானம்	14,500,000
கழி - நிவாரணங்கள்	

<ul style="list-style-type: none"> செலவின நிவாரணம் 	(375,000+800,000+600,000 = 1,775,000 - 1,200,000 வரை மட்டுப்படுத்தப்பட்டது)	(1,200,000)
<ul style="list-style-type: none"> சூரிய கலங்களை பொருத்துதல் 		(400,000)
<ul style="list-style-type: none"> தனிப்பட்ட நிவாரணம் 		(3,000,000)
கழி - தகைமையளிக்கும் கொடுப்பனவுகள்		
<ul style="list-style-type: none"> பொது வைத்தியசாலையின் பல் மருத்துவ அலகிற்கான நன்கொடை 		(200,000)
<ul style="list-style-type: none"> சமுர்த்தி பெண் ஒருவருக்கான கடை ஒன்றை தாபித்தல் 	ரூபா 200,000 பணமாகவும் ரூபா 150,000 சீமெந்தாகவும்	(350,000)
<ul style="list-style-type: none"> திரையரங்கிற்கு கருவிகளை பொருத்துதல் 		(1,000,000)
வரியிடற்பாலதான வருமானம்		8,350,000
வரி பொறுப்பு	$3,000,000 \times 6\% = 180,000$	
	$3,000,000 \times 12\% = 360,000$	
	மீதி $2,350,000 \times 18\% = 423,000$	
செலுத்தப்படற்பாலதான மொத்த வரி (2021/2022)		963,000
தவணைக் கொடுப்பனவுகள்		
1 ஆவது கொடுப்பனவு		150,000
2 ஆவது கொடுப்பனவு		150,000
3 ஆவது கொடுப்பனவு		150,000
4 ஆவது கொடுப்பனவு		150,000
செலுத்தப்பட்ட மொத்த வரி		600,000
செலுத்தப்படற்பாலதான மீதி வரி		363,000

உதாரணம் 2

போராசிரியர் ஹரீன் இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அதேவேளை அவர் பட்டக் கற்கைகள் பீடத்திற்கு சேவை வழங்குவதுடன் அதற்கு கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்கின்றார். 2021/2022 ஆம் வரி மதிப்பீட்டாண்டிற்கு அவரது வருமானம் பின்வருமாறு:

- கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்தான ஊழிய வருமானம் (முதன்மை ஊழியம்) - ரூபா 4,680,000 (மு.த.வ.வ. (APIT) கழிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்)
- பட்டக் கற்கைகள் பீடத்திலிருந்தான ஊழிய வருமானம் (இரண்டாம் ஊழியம்) - ரூபா 200,000 (அவர் மு.த.வ.வ (APIT) கழிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார். அவரது முதன்மை வருமானம் ரூபா 250,001 - 500,000 எல்லையில் காணப்படுவதனால் பிரயோகிக்கத்தக்க வரி வீதம் - 12% ஆகும்.)
- வட்டி வருமானம் ரூபா, 700,000 (மு.வ.வ கழிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை)
- வாடகை வருமானம் ரூபா. 900,000 (மு.வ.வ. கழிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை)

ஊழிய வருமானம் காசு மற்றும் காசற்ற நன்மைகளை உள்ளடக்கியது. அவர் ரூபா. 100,000 இனை மருத்துவத்திற்கும் மருத்துவ காப்புறுதிக்கும் ரூபா 150,000 இனை வீட்டுக் கடனுக்கான வட்டிக்கும் ரூபா 145,000 இனை பிள்ளையின் கல்விக்காகவும், ரூபா 400,000 இனை பங்குகளின் கொள்முதலிலும் செலவழித்துள்ளார்.

வருமான வரி பொறுப்பின் கணிப்பீடு

		ரூபா
ஊழிய வருமானம் (முதன்மை + இரண்டாம்)		4,880,000
முதலீட்டு வருமானம்		1,600,000
• வட்டி வருமானம்	700,000	
• வாடகை வருமானம்	900,000	
வரிமதிப்பிடற்பாலதான வருமானம்		6,480,000
கழி - நிவாரணங்கள்		
• வாடகை நிவாரணம்	900,000*25%	(225,000)
• செலவின நிவாரணம்	(100,000+150,000+145,000+400,000)	(795,000)
• தனிப்பட்ட நிவாரணம்		(3,000,000)
வரிமதிப்பிடற்பாலதான வருமானம்		2,460,000
மொத்த வரி பொறுப்பு	2,460,000 x 6% = 147,600	147,600

கழி: வரி வரவுகள்		
செலுத்தப்பட்ட மு.த.வ.வ	124,800	(124,800)
செலுத்தப்படற்பாலதான மீதி வரி		22,800

உதாரணம் 3:

திரு பெரேரா அவர்கள் மென் விளையாட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். 2021/2022 ஆம் ஆண்டிற்கான அவரது வருமானம் பின்வருமாறு;

- வியாபார வருமானம் (அனுமதிக்கத்தக்க செலவினங்களை கழித்த பின்னர்) ரூபா. 15,000,000
- வட்டி வருமானம் ரூபா. 1,000,000 (6% இல் மு.வ.வ இனை கழிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, இற்றைவரை வட்டியில் கழிக்கப்பட்ட மு.வ.வ ஆனது ரூபா $1,000,000 \times 6\% =$ ரூபா 60,000)

அவர் மருந்து செலவினத்திற்கும் காப்புறுதிக்கும் ரூபா 240,000 இனையும் வீட்டுக் கடன் வட்டியாக ரூபா 100,000 இனையும் செலவிடுகின்றார். 2021/2022 வரி மதிப்பீட்டாண்டிற்கான செலுத்தப்படற்பாலதான வரிக்கு எதிராக கழிப்பதற்காக முன்கொண்டு வரப்பட்ட பொருளாதார சேவைக் கட்டணம் ரூபா 100,000 ஆகும். காலாண்டு அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூபா 350,000 செலுத்தப்பட்டுள்ளது மீதி 2022, செப்டம்பர் 30 ஆம் திகதி செலுத்தப்படுதல் வேண்டும்.

வருமான வரி பொறுப்பின் கணிப்பீடு

		ரூபா.
வியாபார வருமானம்		15,000,000
முதலீட்டு வருமானம்		
• வட்டி வருமானம்		1,000,000
மதிப்பீடற்பாலதான வருமானம்		16,000,000
கழி - நிவாரணங்கள்		
• செலவின நிவாரணம்	240,000 + 100,000	(340,000)
• தனிப்பட்ட நிவாரணம்		(3,000,000)
வரியிடற்பாலதான வருமானம்		12,660,000
செலுத்தப்படற்பாலதான மொத்த வரி	$3,000,000 \times 6\% = 180,000$	
	$3,000,000 \times 12\% = 360,000$	
	$6,660,000 \times 18\% = 1,198,800$	1,738,800
கழி - வரி வரவுகள்		

மு/கொ/வ பொ.சே.க	100,000	
செலுத்தப்பட்ட மு.வ.வ.	60,000	
தவணைக் கொடுப்பனவுகள்		
1 ஆவது தவணை	350,000	
2 ஆவது தவணை	350,000	
3 ஆவது தவணை	350,000	
4 ஆவது தவணை	350,000	
செலுத்தப்பட்ட மொத்த வரி		1,560,000
செலுத்தப்படாந்பாலதான மீதி வரி		178,000